

ஜனவினேதி.

•இல. 5.

மே மீ' 1871.

புஸ்த. II.

வாலிபத்திற் செய்யவேண்டிய பழக்கங்கள்.

(தொடர்ச்சி.)

ஏழாவது: பழதற்ற கொள்கைகளாத் தெரிந்து ஏற்படுத்திக்கொண்டு அவைகள் எக்காலத்திலும் உனது அபிப்பிராயங்களுக்குஞ் செய்கை களுக்கும் பிரமாணங்களாயிருக்கும்படி சேய்.

கொண்டது கொள்கையென்பது உலகவதந்தி. இது பழுதன்று. சேற்றில் நாட்டிய கம்பம் போல ஸ்திரமின்றி நேரத்துக்கு ஒரு சிலைவும், வேளைக்கு ஒரு பேச்சம், சமயத்துக்கு ஒரு செய அமாயிராமல், கொண்டதே கொள்கையாக உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு எப்பொழுதும் ஒன்றுபோல நடப்பது நியாயம் ஆனால் மூர்க்கரும் முதலையும் கொண்டதுவிடா ஏன்றபடி, மூடத் தனமாய்த் தகுந்த ஆராய்ச்சியும் சிதானமுமின்றி, மனதிற்ரேன் றியவாறு எதையும் விடாதுபிடித்துச் சாதித்துக்கொண்டிருப்பது முற்றிலும் தவறேயன்றி வேறால். இதனால் ஒவ்வொருவரும் தமதம் அபிப்பிராயத்தையும் நடக்கத்தையையும் நிமிஷங்கோரும் மாற்றிக்கொண்டிருப்பதுதான் நியாயமென்று பொருள்படுமா? அப்படி ஒருபொழுதும் படாது. ஆனால் அறிவாளிகள் ஒன்றைப் பரிட்சித்துத் தகுந்த ஆராய்ச்சியின்பேரில் அதைப்பற்றி ஒரு அபிப்பிராயங்கொண்டால், அது அவர்கள் மனதில் எப்பொழுதும் சிலையாக இருக்கவேண்டும் என்பதே கருத்தாம். இவ்வாறு நிலையான கொள்கைகள் ஒருவனிடத்திராவிடில், அவனுடைய நடத்தையும் பேச்சம் ஒன்றும் சிலையாயிரா. அவனை நம்புகிற வர்களுமிரார்கள்.

திறமையும் விவேகமுழுள்ள மாணுக்கர் படிக்கும்போது ஒரு பதம் தட்டுப்பட்டால், அதன் பொருள் இன்னதென்று ஆராய்ந்து பலவழியாலும் சிக்சயித்து மனதில் அமைத்துக்கொள்ளுகிற

ரூர்கள். அப்புறம் அப்பதம் எத்தனைமுறை வரினும் அவர்கள் அகராதி எடுத்துப் பார்க்கிறதில்லை. ஒருநாம் பார்த்த பதத்துக்கு முறையாம் அகராதி தொடுகிறதில்லையென்பது அவர்கள் தீர்மானம். முதல்தரம் பார்க்கும்போதே செவ்வையாய்ப் பார்த்துத் தெளிந்து புந்தியில் அமைத்துக்கொள்ளுகிறது அவர்கள் வழக்கம். பின்பு என்னென்ன குழப்பங்கள் வரினும், எவ்வளவுகாலஞ் செல்லினும் அதைப்பற்றிக் கலங்குகிறதும் சந்தேகத்துக்கு இடங்கோடுக்கிற துமில்லை. ஒருவேளை தாங்கள் முதலில் அப்பதத்தின் அர்த்தத் தைக் கண்டுபிடித்த வகையைப்பற்றியாவது, அல்லது அதின் உற்பத்தி முதலிய விஷயங்களைப்பற்றியாவது முக்கியமற்ற சில காரியங்களை அவர்கள் மறந்துபோனாலும், அப்பதத்திற்குள்ள எதார்த்தமான அர்த்தம் இன்னதென்பதைப்பற்றி அவர்களுக்கு நல்ல நிச்சயமிருக்கும். இவ்வாறுதான் சகல காரியங்களிலும் உறுதி இருக்கவேண்டும். நிலையான எண்ணம், நிலையான அபிப்பிராயம், நிலையான யோசனைவேண்டும். சபலச்சித்தம் உதவாது. ஒரு காரியத்தை ஆராய்ந்து அதைப்பற்றி ஒரு அபிப்பிராயங்கொள்ளப் போகையில், முதலிலேயே துக்காரியத்தை என்றாயும் பூரணமாயும் ஆராயவேண்டும். இப்படிச் செய்வதற்கு ஒரு காலத்தில் போது மான சாவகாசமில்லையென்றால், தகுந்த சாவகாசம் கிடைக்கும் வளையும் அதைப்பற்றி ஒரு நிச்சயமுஞ்செய்யாமலும், ஒரு அபிப்பிராயமுங் கொள்ளாமலும் பொறுத்திருக்கவேண்டும். அவசரமாயும் படபடப்பாயும் ஒன்றையும் ஒருக்காலுஞ் செய்யப்படாது. “ஆய்ந்தோய்ந்து பாராதான் காரியம் கடைமுறைதான் சாந்துயரங்தரும்.” இது சின்னகாரியம், அது பெரியகாரியமென்று சொல்லக் கூடாது. ஒன்று ஆராயத்தக்க விஷயமென்றால், அது ஏதுவாயிருந்தாலுஞ்சரியே, அதை என்றாய் ஆய்ந்து அமைந்து நிதானிக்கவேண்டும். ஒன்றைப்பற்றி முதல்தடவையில் ஆராய்ச்சிசெய்யும்போதே, அதுவே கடைசித்தடவையாய் இருந்தாப்போல அவ்வளவு பூரணமாய் ஆராய்ச்சிசெய்யவேண்டும். இவ்வளவு ஆராய்ச்சியின்பேரி லும் நிச்சயத்தின்பேரிலும் கொண்ட ஒரு அபிப்பிராயத்தைப் பின்பு ஒருக்காலும் மாறவிடாமல் நிலையாகக் கைக்கொண்டுவர வேண்டும். இதுதான் ஒவ்வொரு மாணுக்களுக்கும் இருக்கவேண்டிய நிலையான கொள்கையாம். இவ்வகைக் கொள்ளைகளை யுடையவன்தான் எப்பொழுதும் உறுதியும் ஒரேநிலையுமான நடத்தயுள்ளவனுவான்.

மேற்கொல்லியவைகளினால் ஒருவன் ஒருகாலத்திற் கொண்ட கொள்கையை மறுகாலத்தில் எந்த முகாங்தாத்தினாலாவது மாற்றப்படாதென்று அனர்த்தம்பண்ணலாகாது. தான் ஒருகாலத்திற் கொண்ட கொள்கை தப்பிதமென்று ஒருவன் புந்தியிற் படுமாகில், அவன் தப்பிதமான அக்கொள்கையை உடனே விட்டுவிட்டுச் சூரியான கொள்கையை அதுஷ்டிப்பது தவறாகாது. இங்கே சொல்லுவதெல்லாம்கூடி, ஒவ்வொருவரும் பழுதற்ற நிலையான கொள்கைகளை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றின்படிக் கடவேண்டுமேயாழிய, மனம்போனவாறு நேரத்துக்கொரு சிந்தனைசெய்து, இப்படியும் அப்படியுமாக மாறிமாறி ஸ்திரமின்றிக் காற்றூடிபோலச் சுழல்வது சரியல்லவென்பதேயாம். திருஷ்டாந்தமாக: ஒரு மானுக்கன் நான் பொய்சொல்லப்படாது, பிறாரா வஞ்சிக்கப்படாது, வம்பும் அவதாறுமான தீபச்சுகளுக்கு இடங்கொடுக்கப்படாது, ஒரு நேரமாவது சோம்பலாயிருக்கப்படாது, கடமையான காரியத்தை முந்தியும், பிரியமான காரியத்தைப் பின்தியும் செய்யவேண்டும், எப்பொழுதும் யோக்கியமும் யதார்த்தமுமானதை நடப்பிக்கவேண்டும், எவர்க்கும் உபகாரஞ்செய்ய நாடவேண்டும் என்று இப்படிப் பல நல்ல தீர்மானங்கள். செய்து கொண்டால், அப்பறம் அவற்றைவிட்டு வழுவலர்காது. இப்படிச் செய்தால் இன்னசங்கடமுண்டாகுமே, அப்படிச் செய்தால் இன்ன ஸாபங்கிடைக்குமே ஆதலால் தற்சமயத்தில் இப்படித்தான் நடக்கவேண்டுமென்று முந்திய கொள்கையை அல்லது தீர்மானத்தை விட்டுவிடலாகாது. என்னநேரிட்டாலும் முதலில் சரியென்று ஒத்துக்கொண்ட கொள்கையின்படியே எப்பொழுதும் நடக்கவேண்டும். ஒருதரம் நன்காராய்ந்து சரியென்று ஒப்பி; நடத்தைக்குப் பிரமாணமாகத் தழுவிக்கொண்ட பழுதற்ற கொள்கைகளைக் குறித்துக் காலத்துக்குக்காலம் சந்தேகிக்கவும்படாது. சோதனை நேரிடுஞ்சமயங்களில் முந்தி ஏற்படுத்திக்கொண்ட கொள்கைகள் தீர்மானங்களைப்பற்றி, அவை சரியானவைகளோ சரியல்லனவோ என்று ஆராய்ந்துபார்க்க எத்தனிக்கப்படாது. சோதனைகாலம் ஆராய்ச்சிக்கத்தக்க காலமல்ல. அப்படிப்பட்ட காலங்களில் யதார்த்தத்தின்படியல்ல, நமது விருப்பம் போகும் போக்குக்கிணையவே முடிவுசெய்துகொள்வோம். ஆதலால் எக்காலத்திலும் சபலசித்தத்துக்கிடங்கொடாமல், திடசித்தத்துடன் ஸ்திரமாக நின்று முன்ன-

மே கொண்ட நல்ல கொள்கைகளைக் காத்துகடப்பதுதான் அறிவா ஸிகருடைய தன்மையாம். இதை விளக்கிக்காட்டப் பின்வரும் திருஷ்டாந்தமொன்றே போதும்.

அங்கிலேயதேசத்தில் லாத்திமர் என்ற பேர்போன ஒரு சிரே ஷ்ட குருவானவர் இருந்தார். அவர் வயதுசென்று பலங்கு றைந்து தளர்ந்தகாலத்தில், சமயவிரோதிகள் அவ்வாப் பிடித்துத் தருக்கவாதத்துக்கிழுத்து, உனது கொள்கை சரியென்றால் அதை நியாயதாட்டாந்தங்களாலே ஸ்தாபி, அல்லது அதை விட்டுவிடு, இரண்டுமல்லவென்றால், உன்னைக் கொன்றுபோடுவோமென்று நெருக்கினுர்கள். அப்பொழுது அந்த மகாத்துமா: “கடுக்கியொரு வன் கடுங்குறிஞைபேசி, மயக்கிவிட்டினு மனப்பிரிப்பொன்றின் றித் துளக்கமிலாதவர் தூயமனத்தார்” என்றபடி, ஸ்திரமும் தெளிவு முள்ள மனதுடையராய், எதிரிகளை நோக்கி இப்பொழுது உங்க, ளோடு எதிர்வாதஞ்செய்ய எனக்கு மனமுமில்லை, பல்முமில்லை. என் சமயகொள்கை சரியென்பதைக்குறித்து நான் சுகமும் பல முமாயிருந்த என் வாசிபவயதில் எனது மனைஞக்கியெல்லாஞ்செ ஹத்தி ஆராய்ந்து தெளிந்து நிச்சயித்திருக்கிறேன். அதை மறுபடி யும் பரிசுத்துப்பார்க்கவேண்டிய அவசரமில்லை; அதன் உண்மை யைக்குறித்து என் மனதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஆதலால் நான் கொண்டகொள்கையை விடுவதிலும் சாவதே அதி உத்த மமென்று மறுமொழி சொன்னார். இவ்வளவு ஆழத்தில் வேர் வீழ்த்து, இவ்வளவு பலத்த அஸ்திபாரத்தின்பேரில் நிற்கிற கொள்கையே நிலையான கொள்கையாம். இப்படிப்பட்ட கொள்கைகளைத்தான் மாணுக்கர் தெளிந்து தெளிந்து, தங்கருடைய சுகல செய்கைக்கும் அபிப்பிராயத்துக்கும் ஆதாரமாகக் கைக்கொள்ளவேண்டும்.

எட்டாவது: செய்யும் எந்தக் காரியத்தையும் செம்மையாய்க் கூடியப் பழுது.

“செய்வன திருந்தச்செய்” என்றால் ஒள்ளவை. திருந்தமாயும் செவ்வையாயும் ஒன்றைச் செய்கிறதுதான் செய்வினையின் உத்தே சியத்துக்கிசைந்த செயலாம்; மற்றெல்லாம் வியர்த்தமாம். திருந்திய செய்கையானது செய்தவனுடைய திறமையை விளக்கிக்காட்டுவதுமன்றி, எவர்க்கும் திருத்தியையும் இன்பத்தையும் விளைவிக்கும். ஆதலால் வாசிப்பகள் தாங்கள் செய்யும் எந்தக் காரியத்தை

யும் திருத்தமாய்ச் செய்யப் பழகவேண்டும். அங்கே விஷயங்களில் தேறி, இந்த ஒன்றில்மாத்திரம் தேர்ச்சியடையாத கல்விமான் இன்னும் நிறைவுடையவன்ல்ல, பெரிய குறைவுடையவனே. இந்தக் குறைவு வேறொவ்வழியாலும் நிரம்பாது. ஆக்லால் இளைமையிலேயே எந்தக்காரியத்தையும் செம்மையாய்ச் செய்யப் பழகவேண்டும்.

அங்கிலேய நூலாசிரியர்களில் ஜான்ஸன், கிப்பன் முதலிய சில பிரபல வித்துவார்கள் ஒருதரம் எழுதினதை மறுதரம் வாசித்துப்பார்க்கவாவது திருத்தவாவது விரும்பாமல், அந்தப்பிரிகாரரே மே அதை அச்சுக்கு அனுப்பும் பழக்கமுள்ளவர்களாயிருந்தார்கள். இந்த அழூர்வ சாமரத்தியம் பழக்கத்தினாலானதேயன்றி வேறில்லை. இந்தப் பழக்கம் வருதற்கு அமைக்கியும், தெளிவும், ஆலோசனையும் வேண்டும். ஆக்கிரமம் படபடப்புமாய்ச் செய்வது இளைஞர்க்கு இயல்பு. அவர்களிடத்தில் அமைக்கியும் பொறுமையும் காண்பது அருமை. இதனால் செய்கிற காரியத்தைத் தந்திராணிக்கிசையச் செய்கிற வாசிபர்களைக் காண்பதும் அருமையாயிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் செய்துவிட்டான், எவ்வளவு சீக்கிரம் எழுதிவிட்டான், எவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டான் என்கிற பேச்சே வாசிபருடைய கூட்டத்தில் வழங்கிக்காணலாம். எவ்வளவு நன்றாய்ச் செய்திருக்கிறான், எவ்வளவு நேர்த்தியாய் எழுதியிருக்கிறான், எவ்வளவு செம்மையாய் முடித்திருக்கிறான் என்கிற வார்த்தை அவர்களுக்குள் மிகவும் அழூர்வம். இது மெத்தக்கேடான வழக்கம். எதுவானாலும்சூரி, செய்யத்தக்க காரியமென்றால், அதை எவ்விதத்திலும் செம்மையாய்ச் செய்யவேண்டும். அப்படிச்செய்ய அதிக நேரம்பிடிக்குமேயென்று சிந்திக்கப்படாது. முதலில் சற்றுத் தாமதமாய் நடந்தாலும், பழக்கத்தினால் வரவரத்தீவிரமடைந்து கடைசியில் வெருக்கிரத்தில் திருத்தமாய்ச் செய்யத்தக்கத் திராணி வந்துவிடும். இளைமையிலேயே இந்தப் பழக்கத்தை அடைந்துகொள்ளாததினால் எத்தனைபேர் தங்கள் பிரயாசத்தைப் பாழுக்கு இறைத்து, பாடுபட்டும் பலன் அநுபவியாகிருக்கிறார்கள். கல்விகற்றுத் தேறிய அநேகருடைய எழுத்தும் வாசிப்பும் பிறருக்கு இன்பந்தராமற்போவதற்குக்காரணமென்ன? அநேகருடைய வேலை மதிப்படையாமல் அழிந்துபோவதற்கு முகாந்தரமென்ன? செம்மையாய்ச் செய்யும் பழக்கமொன்றிலை,

மைதான் காரணம். யூறிபிட்ஸ் என்று பேருள்ள வித்துவான் ஒருவனிருந்தான்; அவன் ஒருங்களெல்லாம் பாடினது மூன்றுவரி க்குமேவிராது. அக்காலத்தில் வேறொரு வித்துவானுமிருந்தான்; அவன் நாளொன்றுக்கு முந்தாறுவரி வீதம் பாடினான். கடைசியில் முடிவென்ன? மூன்றடி பாடினவனுடைய பாட்டும் புகழும் அழியாது இங்காள்வரையும் இருக்கின்றன. முந்தாறு அடி பாடினவனும் டைய பிரயாசையும் பேரும் அன்றே ஒழிந்துபோயின. நம்முடைய தேசத்தில் வள்ளுவர், கம்பன் முதலிய மகா வித்துவான்கள் புகழுமைப்பெற்று இங்காள்வரையும் ஜீவித்திருப்பதற்குக் காரணமென்ன? செய்ததை நன்றாய்ச் செய்ததேயாம். ஆதலால் வாவிபனே, உன்னுடைய வாசிப்பும் பேச்சும் எழுத்துமெல்லாம் கொஞ்சமாயும் திருத்தமாயுமிருக்கட்டும். “ஒருவன் மதிரன்று மாசறக் கற்பின்” என்றார் சான்றேர். கொஞ்சம் படித்தாலும் நன்றாய்ப்படி, கொஞ்சம் எழுதினாலும் நன்றாய் எழுது, கொஞ்சம் பேசினாலும் நன்றாய்ப்பேச; எல்லாம் திருத்தமாயும் செவ்வையாயும் இருக்கட்டும்; அப்பொழுது உன் பிரயாசம் வீண்போகாது பயன்படும்.

அருமையான அநேக காரியங்களைச் செய்து சித்திபெற்ற ஒரு பெரியவரைப்பார்த்து: நீர் இத்தனை காரியங்களையும் ஏப்படி முடித்தீர் என்று வேறொருவர் கேட்டபோது, அவர் சொன்ன மறுமொழி யாவது: நான் ஒரு காரியம் பார்த்துக்கொண்டிருக்கிற நேரத்தில் வேறுகாரியத்தைப்பற்றிச் சிந்திக்கிறதேயில்லை; அந்நேரத்துக்கு அதுவே பிரதானம். ஒன்றைச் செய்யும்போது அதை மறுபடியும் திருப்பிச்செய்ய வகைபண்ணுமல், அதை குறையின்றிப் பூரணமாயும் செவ்வையாயும் செய்துமுடிக்கப் பிரயாசப்படுவது என்னுடைய வழக்கம் என்றார். ஒரு நேரத்தில் ஒரு காரியம் பார்க்கிறதேயன்றி, இரண்டு மூன்று விழயங்களில் தலையிடுகிறதில்லை என்னும், இந்த விதியை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்து நடப்பவர்கள் எடுத்தகாரியமெதையும் நன்றாய்ச் செய்யப் பழகிக்கொள்வார்கள். காசிதம் எழுதும்போது மிகுந்த படப்பட்புடன் கோழிகிண்டினாற்போல் கோணல்மாணலாய்க் கிறிவிட்டுக் கடைசியில் அவசரத்திலெழுதினேன், பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று போக்குச்சொல்வது பெரிய தப்பிதம். அப்படிச் செய்யானக்கு நியாயமில்லை; சில சமயங்களில் நீ எழுதினதை வாசிக்க

பொருட்களுக்குள் விலையானது அவற்றிற்கு அடங்கும் வேலை அல்லது பிரயாசத்தினால் உண்டாகின்றதென்று சொன்னேம். அந்த விலையானது பொருட்களின் வரத்துக்குஞ் தேவைக்கும் தக்காக சடுதியில் கொஞ்சம் பேதப்படுகிறதென்று காணலாம். சில சமயங்களில் ஒருமாசத்து வேலையடங்கிய ஒரு பொருள் அதற்குச் சரியாய் ஒருமாசத்து வேலையடங்கிய வேறொரு பொருளுக்கே மாறப்படாமல், இரண்டுமாசத்து அல்லது அனைமாசத்து வேலையடங்கிய பொருளுக்கு மாறப்படும். ஆயினும் இப்படி நெடுங்காலம் நடக்கமாட்டாது. சொற்பநாளில் மாறுத அண்டாகிவிடும். கடைசியில் எல்லாம் ஒன்றுக்கொன்று சரியாய் சமங்கிலைக்கு வந்துசேரும். ஆகலால் காலபேதத்தினிமித்தம் அகிக அல்லது கொஞ்ச வரத்தினாலும் தேவையினாலுமுண்டாகிற இந்த மாறுதலானது, பண்டமாற்றின் ஆகாப்பிரமாணத்தை ஓரளுவளவாவது அடைக்கவில்லையென்று பரிஷ்காரமாய் விளக்குகிறது. அதாவது, பண்டமாற்றுச் செய்யும்போது ஜனங்கள் பொருளுக்குச் சரியான பொருளையல்ல, வேலைக்குச்சரியான வேலையையே மாறுகிறார்கள். பண்டமாற்றுகிறவர்களால் அல்லது வியாபாரிகளால் பொருட்களுக்கு நூதன விலையுண்டாகிறதில்லை. விலையெல்லாம் வேலையினாலாவகவே ஏற்படுகின்றது. பின்னை வியாபாரிகளால் பயன் யாதெனில்: அவர்களால் காலமும் பிரயாசையும் லாபமாகின்றன. ஒரு சமுசாரிக்குக் கறிபதார்த்தங்களுக்கு மிளகு வேண்டுமாகில், அவன் தன்னிடத்துள்ள தானியத்தைச் சுமந்து கொண்டு மிளகு விளைகிற இடத்துக்குப்போய் மாறவேண்டும். ஒருவேளை அது இருந்து முந்நுறுநாழிகைவழி துரத்திலிருக்கலாம். இவ்வளவுதாரம் சென்று வாங்கிவருகிறதற்கு எவ்வளவு காலமும் பிரயாசையும் பிடிக்கும். அதனால் அந்த மிளகின்விலை எத்தனைமடங்கு அதிகமாகும். மேலும் அந்தச் சமுசாரி இப்படி யே தனக்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் அலைந்து திரிந்து சம்பாதிக்கவேண்டுமாகில் எப்படி முடியும்? ஆனால் வியாபாரிகள் என்று சிலர் ஏற்பட்டு, இந்த வேலையைப்பார்க்கிறதினால் விற்கிறவர்களுக்கும் கொள்ளுகிறவர்களுக்கும் வெருதூரம் காலமும் பிரயாசையும் லாபமாகின்றன; பொருட்களும் சரியான விலைக்கு விற்கப்படுகின்றன. செய்பொருட்களுக்காவது, விலைபொருட்களுக்காவது உடையவன் தன் உழைப்புக்குத்தக்கப்படி

என்னவிலை இடுகிறானாலே, அந்த விலையே அந்தப் பொருளுக்கு நியாயமான விலையாகின்றது. பொருட்களை அலைந்துதிரிந்து வாங்குகிறதில் ஜனங்களுக்கு நேரிடும் செலவையும் சங்கடத்தை யும் வியாபாரிகளானவர்கள் வெகுதுராம் நீக்கி, அப்பொருட்களைத் தாங்களே சம்பாதித்துவந்து சொற்ப லாபத்துக்கு விற்கிற தினால், விற்கிறவர்கள் வாங்குகிறவர்களன்ற இருதிறத்தாருக்கும் மிகுந்த பிரயோஜனத்தை உண்டுபண்ணுகிறார்கள். எப்படி யெனில்: பொருட்களை விளைவிக்கிறவர்கள் அல்லது செய்கிறவர்களாகிய " விற்கிறவர்கள் தங்களுடைமையை வெகு சீக்கிரத்தில் அதிகச் செலவின்றி வியாபாரிகளுக்கு விற்றுப்போட்டு வேறு காரியத்தில் பிரவேசிப்பார்கள். வாங்குகிறவர்களாகிய ஜனங்களும் தங்களுக்கு வேண்டிய பொருளை வேண்டிய சமயத்தில் வேண்டிய அளவு சங்கடமின்றி வியாபாரிகளிடத்திலிருந்து வாங்கிக்கொள்ளுகிறார்கள்.

பண்டமாற்றுக் காலதாமதமின்றி எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு வர்த்தகர்களுக்கும் ஜனங்களுக்கும் நன்மை. எப்படியெனில், உடனைக்குடனே பொருட்கள் விலையாகிக் கொண்டுவந்தால், சொற்ப முதலை வைத்துக்கொண்டு அதிக வியாபாரங்கூடியலாம். அதனால் வருஷாந்த வருமானம் அதிகப்படும், வருமானம் அதிகப்படுவதினால் சொற்ப லாபத்துக்குச் சரக்குகளை விற்பார்கள். சாமான்கள் சொற்ப கிரயத்துக்கு அகப்படுவதினால், ஜனங்களுக்குண்டாகும் சௌக்கியங்களைவையெனச் சொல்லவேண்டியதில்லையே. இதனாலேதான் தேசம் செல்வமாயிருக்குங்காலத்தில் வியாபாரம் அதிகச் சுறுக்காய் நடக்கிறது. அதனால் செய்கிறவர்கள், விற்கிறவர்கள், கொள்ளுகிறவர்கள் என்ற முத்திறத்தவரும் லாபமடைகிறார்கள்.

பண்டமாற்று சுறுக்காய் நடப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது ஜனங்களுடைய அறிவு. சுகம் அநுபவித்தற்கு வேண்டிய பொருட்கள் இன்னின்னவென்றும், அவற்றை இன்னபிரகாரம் சம்பாதிக்கலாமென்றும் அறிந்தால்தான் அந்தப் பொருட்களைத் தேடி அநுபவிக்க ஒவ்வொருவருள்ளத்திலும் ஆஸ்சபிறக்கும். ஆரம்பத்தில் கப்பல்யாத்தினா செய்தவர்கள் எழுதிய புல்தகங்களை வாசித்திருப்பவர்களுக்கு இதுசங்கத்தில் பரிச்சாரமாய்த் தெரியவரும். புதிதாய்க் கண்டுபிடிக்கப்

பட்ட திவுகளிலுள்ள ஜனங்கள் கப்பல்காரர் கொண்டுபோன கத்திகளையும், பலவகையான ஆயுதங்களையும், ஆபரணங்களையும் கண்டவுடனே, தங்களிடத்திலுள்ள பொருட்களைக் கொடுத்து அவைகளை மாற்றிக்கொள்ள எவ்வளவான ஆசையைக் காட்டியிருக்கிறார்கள்.. அவ்வாறே எத்தேசங்களிலும் சமாசாரபத்திரிகைகள், பிரயாண புஸ்தகங்கள், அங்கிய 'ஜனங்களோடு உண்டுபடும் சம்பந்தங்கள் முதலிய பல ஏதுக்களினால் அறிவு பரம்பும்போது, பண்டமாற்றினால் நீர்தனபொருட்களைச் சம்பாதித்துக்கொள்ள அத்தேசங்களில் ஆசையிறக்கிறது. நம்முடைய தேசத்தின் தற்காலச்சீரும் இதற்கு நல்ல திருஷ்டாந்தமாம்.

இரண்டாங்காரணம் முயற்சி. ஆசை ஜனிக்கிறதுமாத்திரம் போதாது; நாமும் தகுந்த முயற்சிசெய்யவேண்டும். முயற்சி செய்து பலன்டைந்தால்தான் அதைக்கொண்டு பல பொருட்களை மாற்றி அந்த ஆசைக்குத் திருப்திசெய்யக்கூடும். நாற்காலி மேசை முதலியவற்றின் உபயோகத்தை அறிந்து அவற்றின்பேரில் எவ்வளவு ஆசைவைத்தபோதிலும், அவற்றிற்குப் பதில்கொடுத்து மாற்றும்படி நாம் முயற்சிசெய்து ஒன்றைச் சம்பாதியாவிட்டால் அந்தப் பொருட்கள் நமக்குக் கிட்டா. ஆகையினாலே தனவான்கள் தரித்திர்கொப்பார்க்கிலும் மிகவும் அதிகமாய் அநேக பொருட்களை வாங்குகிறார்கள். அதிக சம்பளக்காரன் சொற்ப சம்பளக்காரனிலும் அதிகமான பொருட்களைச் சம்பாதித்துக்கொள்ளத் திராணியுடையவனுயிருக்கிறார்கள். அவ்வாறே சமுசாரிகள் தீயின்து போன காலத்திற்பார்க்கிலும், நல்ல விளைச்சலுள்ள காலத்தில் அதிகமான பெருருட்களை வாங்கி அதுபவிக்கிறார்கள். தாரித்திரம்பிடித்த தேசத்தில்பார்க்கிலும் செல்வம் நினைந்த தேசங்களில் வியாபாரங்கள் வெகு சுறுக்கும் மிகுதியுமாய் நடக்கிறதற்குக் காரணம் இதுவே.

மூன்றாவது ஜனங்களுடைய யோக்கிதை. பண்டமாற்றுன்னுபெரும்பாலும் கொஞ்சக்காலம் காத்திருந்து நடத்தவேண்டியதே யொழிய, எப்பொழுதும் ஒரே விமிவத்தில் முடித்துப்போடக் கூடிய காரியமல்ல. அவ்வாறு ஒரு பொருளைக்கொடுத்து வேற்றிரு பொருளை மாறுவதற்குச் சற்றுக்காலம் தாமதித்து அதுவளையும் அப்பொருளை வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறாயில் அது களவுமுதலிய பல மோசங்களுக்குள்ளாகலாம். அப்படி

யாகிற பட்சத்தில் பண்டமாற்றுச் செம்மையாய் நடந்தேறமாட்டாது. மேலும் அயோக்கியர்கள் மிகுந்திருப்பார்களாகில், அத்தே சத்தில் கொடுக்கல் வாங்கல் முதலிய வியாபாரங்களில் நேர்மையும் காணயமுமின்றி, பலவகையான வஞ்சனைகளும் சூதுகளும் பெருகி, பண்டமாற்றுக்கு மிகுந்த இடையூறுங்டாகும். கபடிகளோ டும் திருடர்களோடும் யார்தான் வியாபாரங்களையும் சம்மதிப்பார், கள், கூடுமானால் அயோக்கியர்களுடைய சகல சங்காத்தத்தை யும் விட்டொழிக்கவே பாவருந் தேடுவார்கள். ஆதலால் ஜனங்கள் பெரும்பாலும் கல்லொழுக்கமும் நீதியுள்ள யோக்கியர்களா யிருப்பதே பண்டமாற்று சுறுக்காய் நடந்தேறுவதற்கு ஏதுவாம். அங்கியதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு அங்கியாயங்கெய்யா மல் அவர்களோடு பட்சமாயிருந்து, நீதியும் நியாயமுமானதை நடப்பித்தால்தான் அவர்கள் தங்கள் தேசத்திலுள்ள பொருட்களை நம்முடைய தேசத்திற்குக் கொண்டுவந்து, நம்முடைய பொருட்களை அவர்கள் தேசத்திற்குக் கொண்டுபோவார்கள். அதனால் இருதேசத்தாருக்கும் மிகுந்த நன்மையும் பலனுமுண்டாகும். பிறர்காரியத்துக்கு இடங்கொடாமல், முற்றிலும் தன் காரியமே நோக்குகிற தற்பொழிவுள்ளது. சிந்தயானது தனக்கே கேடுவிளைக்கிற சிந்தயாம்.



காலீப் அரசனையும் நிசவுகாரனையும் பற்றிய கதை.

பாக்தாத்பட்டனத்தில் அரசாட்சிசெய்துவந்த காலீப் என்ற அரசன் மகா அலங்காரமும் மாட்சிமையும் பொருந்திய அரண் மனையான்றைக் கட்டினான். அவ்வரண்மனை முகப்புக்கெதிரில் ஓர் எளிய நிசவுகாரனின் ஒட்டைக்குடிசை ஒன்றிருந்தது. அக்குடிசையில் வாசங்கெய்த வார்த்தீகளுகிய நிசவுகாரன் அரும்பாடுபட்டு, அன்றூடக ஜீவனங்கெய்து, மனரம்மியமுள்ளவனும், வெளியில் கடன்சடன்படாதவனும், பின்னுக்கு என்ன செய்யலாமென்ற கவலைகொண்டிராதவனும், மற்றவர்கள்மேல் தான் பொருமைகொள்ளாதவனும், மற்றவர்கள் தன்பேரில் பெற்றுமைகொள்ள ஏதுவற்றவனுமாயிருந்து, மிகமாரியாதையாய்க்காலங்கழித்துவந்தான். இவனுடைய குடிசை ராஜதுராண்மனைக்கு

எங்கிலிருந்தினால், ராஜஞாடைய பிரதான மந்திரியானவன் முன்பின் ஒன்றையும் யோசியாமல், அக்குடிசையை இடித் துத் தகர்த்துத் தணமட்டமாக்கிப்போடவேண்டுமென்று சொன்னான். ஆனால் காலீப் அரசனுள்ளன் அப்படிச்செய்வது நியாய மல்லவென்றும், அக்குடிசைக்குடையவளை அழைப்பித்து அதற்குப் போதுமான கிரயத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டு, அப்பால் அதை இடித்துப்போடுவேண்டுமென்றுன். அப்படியே ராஜஞாடைய ஐழையிக்காரர்கள் சிசுவுக்காரனிடம் போய், இந்தக் குடிசைக்காக உனக்கு இஷ்டமான திராவியங்கொடுக்கிறாஜன் சித்தமாயிருக்கிறார். காரியம் இப்படியிருப்பதால், உடனே நீ உன் சாமான்களை அப்புறப்படுத்திக் குடிசையை ஒழித்துவிடு என்றார்கள். அதற்கு அவ்வளவிய சிசுவுகாரன் மிகுந்த விசநத்துடன் உங்கள் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்குச் சொந்தமாகிய இக்குடிசையை நான் ஒருபோதும் விடேன். என்கையினால் வேலைசெய்ய எனக்கு சக்தியிருக்குமட்டும் யாதொரு குறைவும் எனக்கில்லை. நான் இக்குடிசையை ஏவர்க்கும் விற்க எவ்வளவுஞ் சம்மதியேன். நான் பிறந்ததும் இக்குடிசை, என்தகப்பன் பாட்டன் பூட்டன் முதலிய என் முன்னோர்கள் இருந்து வாழ்ந்து இறந்ததும் இக்குடிசை. நான் இனிச் சாக விரும்புவதும் இக்குடிசையிலேயே. ஆகையால் நான் என் மனதாற இதை ஒருவனுக்கும் விடேன். காலீப் அரசனுக்கு இஷ்டமானால், என்னை இக்குடிசையிலிருந்து துரத்திவிட்டுப் பின்பு அதை இடித்துப்போட்டும். அப்படி அவர் செய்வாரானால் நான் கிணங்தோறும் என் குடிசை நின்ற இடத்தில்போய் உட்கார்ந்து, சாஜீகத்தினால் எனக்கு நெரிட்ட சிர்ப்பாக்கியத்தை கிணித்து கிணித்துப் புலம்பி அழுதுகொண்டே இருப்பேன். இத்துயரக்காகியை ராஜன் காலீதோறும் பார்க்கவேண்டியவரும். அப்பொழுதாவது என் சிர்ப்பந்த கிளைமையைப்பார்த்து இளநெஞ்சையுடைய அரசன் இரங்கமாட்டாரா? என்றான். இவ்வார்த்தைகளை மந்திரியானவன் கேட்டுக் கடுங்கோபங்கொண்டு, சிசுவுகாரனுடைய துணிகரமான முரண்டுத்தனத்தினிமித்தம் அவனுக்குத் தகுந்த சிகைசெய்யவும், அவனுடைய குடிசையை அணுகே இடித்துத் தகர்த்துத் தணமட்டமாக்கவும் தீர்மானித்தான். இதுகூடியம் காலீப் அரசனுக்குத் தெரியவந்தபோது, தம் மந்திரியின் குருட்

தீர்ப்புக்குத் தம் அனுமதிகொடாமல் மந்திரியைத் தம்மிடத்தில் அழைத்து, நீட்டனே இந்த ஏழை நிசவுகாரன் குடிசையை என் செலவில் பழுதுபார்த்து அவனுக்குக் கொடு. இப்படி செய்வதை ஒன்று அக்குடிசையுள்ள நாளெல்லாம் அது என் மகிமைக்கு அத் தாட்சியாயிருக்கும். எப்படியெனில், பிற்காலத்திலுள்ள ஜனங்கள் இக்குடிசையைப் பார்க்கும்போதெல்லாம் என் ஆளுகை நீதி, யுள்ளதென்பதற்கு அக்குடிசையை ஓர் சிறப்பான ஞாபகஸ் தம்பமென மதிப்பார்கள். ஜனங்கள் என் மாட்சிமைபொருங்கிய அரண்டையைப் பார்க்கும்போது, நான் மகிமையுள்ளவனைன்று சொல்லுவார்கள்; எதிரிலுள்ள அக்குடிசையைப்பார்க்கும்போது நான் நீதியுள்ளவனைன்று கூறுவார்களென்று.



ஆ பி ரி க் கா பி ரயா ணம்.

(தொடர்ச்சி.)

மேலே சொல்லப்பட்ட டாவிக்காபட்டனத்திலுள்ள குடிகள் பவுலாஸ் என்னப்பட்ட ஜாதியார். இவர்களில் பெரும்பாலானேர் மிக ஜில்வரியவந்தர்கள். இந்த ஜில்வரியம் யானைத்தந்த வியா பாரத்தினாலும், பிரயாணிகளுக்கு வேண்டிய சாமக்கிரயங்களை விற்பனைசெய்கிறதினாலும்டாயிற்று. பார்க்கென்பவர் இப்பட்ட டனத்துக்குவந்து, பாண்டோ என்னும் அங்காட்டு அரசனுக்குச் செலுத்தப்படும் வரிகளைத் தண்டல்செய்யும் ஓர் உத்தியோகஸ்தன் விட்டில்போய்த் தங்கியிருந்தார். அவர் மறுநாள் அவ்வுத்தியோ கஸ்தனேடூகூட்டாவிக்காபட்டனத்திலிருந்து புறப்பட்டு, மேற் சொல்லிய அரசன் வாசஞ்செய்யும் ராஜதானியாகிய பாட்டிக் கொண்டா என்னப்பட்ட பட்டனத்துக்குப் பிரயாணம்பண்ணி னார். இப்படி அவர்கள் புறப்பட்டுப்போகும் வழியில் அவர்களோடுகூடப்போன உடன்பிரயாணிகளில் இருவருக்கு ஓர்கடுஞ் சண்டை நேரிட்டு, அவர்கள் ஒருவனாயொருவர் பலவித தூஷண வார்த்தைகள் சொல்லி வைதுகொண்டார்கள். ஆபிரிக்கானருக்குள் ஒருவருக்கொருவர் சண்டைச்சரவு நேரிடுஞ்சமயங்களில் ஒருவன் தன்னை எதிரியானவன் அடித்தாலும் சகித்துக்கொள் வான் ஆனால் அவன் தன் தாய்தந்தையர் முதலிய முன்னேர் குளோக்குறித்து தூஷணவார்த்தைகளைச் சொல்லக்கேட்டால் சற்

றென்கிலும் பொறுக்காமல் கடுங்கோபங்கொள்வான். ஆபிரிக் கானருக்குள் இழிகுலத்தாராகிய அடிமைகளுக்குள்ளங்கூட சண்டைசச்சரவு நேரிடுங்காலத்தில் ஒருவளை மந்றாருவன் தூஷி ஸிக்க எத்தனித்தால், அவன் எதிரியைப்பார்த்து: நீ என்னை அடித்தாலும் அடி; ஆனால் என் தாய்தந்தையர்களைமாத்திரம் தூஷி ஸியாதே என்னும் பழமொழியான வார்த்தைகளைச் சொல்லக் கேட்கலாம். மேற்சொல்லிய பிரயாணிகளிருவருக்கும் உண்டான வாக்குவாதம் *வரவர் மும்மரமாகி, அவர்களிலொருவன் தன் விடமிருந்த பட்டயத்தை உருவிக்கொண்டு எதிரியை வெட்டப்போனான். அப்போது பார்க் என்பவர் அவனைத் தடுத்து, நீ இங்கைமே உன் பட்டயத்தை உணையில் போட்டாலாயிற்று, இல்லாவிடில் நான் உன்னைத் திருடனுகப் பாவித்து, என் துப்பாக்கியினால் உடனே சுட்டுப்போடுவேணன்யதற்குச் சங்கேத மில்லையென்று சொல்லிப் பயமுறுத்தினார். அத்துடன் சண்டை முடிந்தது. பின்பு அவர்களெல்லாரும் ஏகோபித்து வழிகடந்து கணேடோ என்னும் ஓர் ஊருக்குப்போய் அன்று இராத்தங்கினுர்கள். அவர்கள் அவ்வுருக்குள் தங்கின இடத்தில் ஊர்கள் தோறும் போய்ப் பாடி ஜீவனங்கெய்யுங் தேசாந்திரி ஒருவன் வந்து, பலவித வினோதமான கலைகளைச்சொல்லி, அநேக இனிமையான பாடல்களைப் பாடினான். இவற்றைப் பார்க் என்பவரும் அவரோடே சேர்ந்த பிரயாணிகளும் அன்று இராத்திரி நெடுஞேர வளையினும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மறுநாள் கணேடோ பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வழியில் ஆட்டி டையர்களிடத்தில் கொஞ்சம் பாலையும் ஓர்வித தானியமாவை யும் விலைக்கு வாங்கி ஆகாரங்கெப்பது சற்றுநேரம் இளைப்பாறி விட்டு, அப்பால் புறப்பட்டு அஸ்தமனவேளையில் கூர்க்காரணி என்னும் பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

* டிசெம்பர்ம் 17-ல் அவர்கள் கூர்க்காரணியை விட்டுப் புறப்பட்டு, அன்று இராத்திரி துகி என்னும் ஓர் சிறுகிராமத்திற் போய்த் தங்கினார்கள். இக்கிராமத்தில் சாமக்கிரயங்கள் வெசு மலிவாயிருந்தன. ஒரு பெரிய மாட்டை (6) அம்பர் துண்டுகளைக் கொடுத்து வாங்கினார்கள். டிசெம்பர்ம் 18-ல் மேஸ்டர் பூர்க் என்பவரும், அவரோடே கூடவந்த பிரயாணிகளும் தூகி என்னும் கிராமத்தைவிட்டுப் புறப்பட்டு ஒரு ஆரணியத்தின் வழி

பாய்ப் பிரயாணம்பண்ணிலுர்கள். இப்படி அவர்கள் பிரயாணம் பண்ணுகையில், அவர்கள் தங்களுடன் கூடக் கொண்டுபோன கொவேறு கழுத்தகளில் ஒன்று நேர்ய் நடக்காமல் வெகு முரண் புபண்ணிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களைச் சேர்ந்த நீக் ரோ வேலையாட்களில் ஒருவன் பின்வரும் வினோதமான உபாயங் செய்து அக்கழுத்தையைச் சீர்ப்படுத்தி நேருக்குக் கொண்டுவங் தான். அவ்வுயாயம் என்னவெனில்: சமீபத்தில் நின்ற ஒரு கிருட்சத்தின்பேரில் அவன் ஏறி, அதினின்று இருக்கவருள்ள ஒரு கொம்பை வெட்டிவந்து, அக்கொம்பின் பிளப்பைக் கடிவாளம் போலக் கழுத்தையின் வாயில் கொடுத்து, இருக்கவர்களின் நுனி யை அதன் தலைக்குமேலே கொண்டுபோய் ஒன்றும் சேர்த்துக் கட்டினிட்டு, கவைக்கொம்பின் அடிபாகத்தைக் கழுத்தையின் வாயினின்று தலைதட்டுமட்டாக நின்றிருக்கும்படி விட்டுவைத்தான். பின்பு கழுத்த முரண்டுசெய்து தன் தலையைக் கீழே கொண்டு போன சமயத்திலெல்லாம், அதன் வாயினின்று கீழே நின்று கொண்டிருந்த கவைக்கொம்பின் அடியானது தலையில் தட்ட, மேல்கவர்கள் அதன் பற்களில் பலமாயிடத்துத் தாக்க அவ்வுபத் திசுவத்தைக் கழுத்த பொறுக்கமாட்டாமல், அதுமுதல் தன் முரண் டைவிட்டெட்டுத் தலையை உயர்த்திக்கொண்டு நேர்சோய் நடந்து போயிற்று. இப்படி அவர்கள் அவ்வாரணையத்தின் வழியாய் சாயங்கரமட்டும் பிரயாணம்பண்ணி, பக்கில் என்னும் ஓர் கிராமத் தைச்சேர்ந்து அன்றிரவு அங்கே தங்கியிருந்தார்கள். இக்கிராமத் தில் சாப்பிடுவதற்கு நல்ல போஜனபதார்த்தங்களாவது, படுப் பதற்கு வசதியான இடமாவது அவர்களுக்கு அகப்படவில்லை. இக்கிராமத்தைக் குடிகள் வெகு வினோதமாய்க் கண்ணுக்கொள்கிறார்கள். அக்கண்ணுகள் பெரும்பாலும் வெகு ஆழமுள்ளவைகள். மேஸ்டர் பார்க் என்பவர் அவற்றில் ஒன்றை அளந்துபார்த்ததில், அது (168) நூற்றுபத்தெட்டடி ஆழமுள்ளதென்று கண்டார்.

அவர்கள் டிசெம்பர்ஸ் 19இ மேலே சொல்லிய பக்கில் என்ற கிராமத்தினின்று புறப்பட்டு, வேறொரு பெரிய கிராமத்தில் போய்த் தங்கினார்கள். இவ்லூரிலுள்ள குடிகள் பிரான்ஸ்தேசத்தில் செய்யப்படும் ஓர்வித மெல்லிய சல்லாப்டுடைவையில் நல்ல உடைகளைத் தைத்து உடுத்துவார்கள். விசேஷமாக அவ்லூர் ஸ்திரீகள் அச்சல்

லாப்படுவையில் ஓர்வித நேர்த்தியான உடப்பைக் கெய்து தரிக்கி ரூர்கள். இந்த ஸ்திரீகள் மரியாதையான உடைகளை உடத்தினு ஹம், தங்கள் ஸ்டைகளில் ஒழுக்கமும் நாணமுழுள்ளவர்களால்ல. எப்படியெனில், பார்க் என்பவர் அக்கிராமத்தில் பிரவேசித்த கொஞ்சநேரத்துக்குள் அநேக ஸ்திரீகள் கட்டங்கட்டமாக வந்து அவர்களைக் கூற்றுக்கொண்டு, அவரிடத்திலிருந்த அம்பர், பாசிமணி முதலிய சில்லறைச் சாமான்களை தங்களுக்கு அவர் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் வெகுவாய் அலட்டிக்கெட்டு அவருக்கு மிகுந்த தொந்தொடையை விளைவித்தார்கள். இதுதயிர அவர்களில் சிலர் அவர் தரித்திருந்த சட்டையிலிருந்து சில துண்டுகளைக் கிழித்துக்கொண்டார்கள். சிலர் அவருடைய உடப்பிலிருந்த பொத்தான்களை அறுத்துக்கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பற்பல அக்கிரமங்களைச் செய்துகொண்டிருந்ததினால், பார்க் என்பவர் அவ்விலச்சையைப் பொறுக்கமாட்டாமல் திடீரெனத் தம் குதினாமேலேறி ஒட்டம்பிடித்தார். இப்படி அவர் ஒடியும், நானைமற்ற அந்த ஸ்திரீகளில் அநேகர் அளாமைல் தூரமட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள். அவர் அன்று சாயந்தாம் சூப்புதுநாக்கா என்னும் ஜோச் சேர்ந்தார். அவரோடே சேர்ந்த வர்கள் புதினாலுபெயர்களாகையால், அவர்களெல்லாரும் ஒரு ஆட்டையும் போதுமான தானியத்தையும் விலைக்குவாங்கி அன்று இராச்சாப்பாடு செய்தார்கள். அன்றிராத்திரி கடும் பணிபெய்த தினாலும், படுக்கிறதற்குத் தகுந்த இடம் அவர்களுக்குக் கிடையாததினாலும் அவர்களெல்லாரும் மிகுந்த அவஸ்தைப்பட்டார்கள். டிசெம்பர்ம் 20-ல் பார்க் என்பவர் (The Faileme) பாலீம் என்னும் நதிக்களாயோரத்திலுள்ள ஓர் பெரிய கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அக்கிராமத்தின் குடிகள் மீன்பிடிக்கும் தொழிலுள்ளவர்கள். அவர்கள் மீன்பிடிக்கும் விதம் யாதெனில், அவ்வாற்றிலுள்ள பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு விசையாயோடும் அவ்வாற்றுக்குக் குறுக்கே கற்களால் உயர்ந்த அணைகளைக் கட்டி, அவ்வணையில் சிலவிடங்களில் திறப்புகளை உண்டுபண்ணிவைத்து, அத்திறப்புகளில் சன்னமாய்ப் பிளங்க மூங்கில் கொம்புகளாற் செய்யப்பட்ட நீண்ட கூடைகளை வைப்பார்கள். அக்கிடைகள் கிலேவேனி இருபத்தி நீளமுள்ளவைகளாயுமிருக்கும். அணையின் திறப்புகளின் வழியாய் ஆற்றுஜலம் வெகு விசையாய்க் கூடை.

ஞக்குள் பாயும்போது, அத்துடன் பெருமீன்கள் அக்கடைக் ஞக்குள் அகப்பட்டு மீண்டு அவற்றைவிட்டு வெளிப்பட ஹேது வற்றுப்போகும்.

ஆற்றிலுள்ள சிறுமீன்களைப் பிடிப்பதற்கு அச்சனங்கள் பருத் தினாவினால் செய்யப்பட்ட கைவலைகளை வெகு சாமர்த்தியத்தோடு உபயோகிப்பார்கள். இவ்வாறு அவர்கள் பிடிக்கும் மீன்களைப் பல விதப் பக்குவப்படுத்தி விற்பார்கள். பெரும்பாலும் அவர்கள் முழு மீன்களை மர உரல்களில் போட்டு இடித்துத் துவைத்து அடைகளாகத் தட்டி, வெயிலில் உலர்த்திவைத்துக்கொள்வார்கள். இம்மீன் அடைகள் மிகவும் தூர்நாற்றமுள்ளவைகளாயிருந்தும் சினிகால் நகிக்கு வடக்கேயுள்ள நாடுகளில் வசிக்குங் குடிகள் அவ்வடைகளை மிகவும் அருமையான உணவாக மதித்து, வெகு ஆவலுடன் அவற்றைக் கிரயத்திற்கு வாங்குவார்கள். அச்சனங்கள் இம்மீன் அடைகளை உபயோகிக்கும் விதம் யாதெனில், கறுப்புநிறமுள்ள அவ்வடைகளிலொன்றை எடுத்துக் கொதிக்கிற ஜலத்தில் களாத்து, அதனுலுண்டாகும் இரசத்தைத் தாங்கள் சாப்பிடும் உணவுப் தார்த்தங்களில் வார்த்துக்கொள்வார்கள்.

மேஸ்டர் பார்க் என்பவர் டிசெம்பர்ம் 21-ல் ஒரு தோணி யைத் திட்டப்படுத்தி, அதின் வழியாய்த் தம்முடைய சரஞ்சாமான் தட்டிமுட்டுகளை மேற்சொல்லிய பாலீம் நதியின் அக்களைப்படுத்திவிட்டு, தாம் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு அந்த நதியைக் கடந்துபோனார். அன்று மத்தியானம் பான்டோ ராஜ் யத்தின் ராஜதானியாகிய பாட்டிக்கொண்டா என்னும் பட்ட ணத்திற்குப் போய்ச்சேர்ந்து, அதிலுள்ள கணம்பொருந்திய அடிமை வர்த்தகனென்றுவனுடைய வீட்டில் தங்கினார். அவர் உடனே ராஜனிடத்திற்கு ஓராளனுப்பி, தாம் அவ்வா எப்பொழுது காணலாமென்று கேட்டுவெரும்படி சொல்ல, அந்த ஆள் கொஞ்சனே ரத்துக்குள் திரும்பிவந்து, ராஜன் அவ்வா உடனே வந்து தம்மைக் காணவேண்டுமென்று கட்டளையிட்டதாகச் சொன்னான். அப்படியே பார்க் என்பவர் தம்முடைய துவிபாவிகளைக் கூட அழைத்துக்கொண்டு, ராஜனுடைய அரண்மனைக்குப் போனார். அப்போது, ராஜன் ஓர் மாத்தின்கீழ் உட்கார்ந்திருந்து பார்க் என்பவரைக் கண்டவுடனே, அவர் தமக்குச் சமீபமாய் வந்து பாயின் மேலே உட்காரும்படி சொல்லி, அவ்ருடன் கொஞ்சனேரம் சம்பா

வித்துக்கொண்டிருந்துவிட்டு, பின்பு அவரைப் பார்த்து: அடுமை களீயா பொன் மணலீயா அல்லது எந்தச் சரக்குகளை நீர் விலைக்கு வாங்கி வர்த்தகைஞ்செய்ய இவ்விடம் வந்திருக்கிறீரென்று கேட்க, பார்க் என்பவர்: தாம் அவ்விடத்திற்கு வந்தது எந்தச் சரக்கையும் வாங்கவல்லவென்றும், தாம் வியாபாரி அல்லவென்றும் மாறுத் • தரஞ்சொல்ல, ராஜன் அது கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு பார்க் என்பவர் மறுபடியும் அன்று சாயந்தரம் தம்மை வந்து காணவேண்டும் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அப்படியே பார்க் என்பவர் அன்று சாயந்தரம் கொஞ்சம் வெடி மருங்தையும், அம்பளையும், புகையிலையையும், ஒரு குடையை யும் ராஜகாணிக்கையாகத் தம்முடன் எடுத்துக்கொண்டு அரசனைக் காணப்போனார்.

ராஜன் மறுபடியும் பார்க் என்பவரைப் பக்ஷத்துடன் ஏற்றுக் கொண்டு, அவர் தமக்குக் கொண்டிவந்த வெகுமதிகளை மிகுந்த சங்தோஷத்துடன் வாங்கிக்கொண்டார். விசேஷமாய் அவர் கொண்டிவந்த குடையைப் பார்த்தவுடனே, ராஜன் மிகவும் ஆச்சரியமடைந்து, அதைத் திரும்பத் திரும்ப அநேகந்தரம் திறக்கிறதும் மூடுகிறதுமாயிருந்து; தமக்கும் தமக்குச் சமீபத்திலிருந்த ஜனங்களுக்கும் மிகுந்த ஆச்சரியத்தையும் சங்தோஷத்தையும் உண்டாக்கினார். இந்த ஆச்சரியமான கருவியாகிய குடையினாலுண்டாகும் பிரயோஜனம் இன்னதென்று ஆச்சனங்கள் சற் றெங்கிலுங் கிரகித்துக்கொள்ளக் கூடாதவர்களாயிருந்தார்கள். ராஜன் மறுபடியும் பார்க் என்பவர் தாம் ஆயிரிக்காகண்டத்துக்கு வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லக்கேட்டு, மிகவும் ஆச்சரியப்பட்டு, பலவித மோசங்கள் நேரிடத்தக்க இவ்வளவு நெடும் பிரயாணங்களை புத்தியுள்ள மனிதன் எவ்வளவுக்கும் தகுந்த முகங் தாமின்றி செய்யத்துணிவது கூடாத காரியமென்றும், அது நம்பப் பட்டதக்கதல்லவென்றும், வெள்ளொ மனுஷர்களெல்லாம் வியாபாரி களே ஒழிய வேறல்லவென்றுஞ் சொன்னார்.

பின்பு பார்க் என்பவர் ராஜனிடத்தில் விடைபெற்றுக்கொண்டு போக எத்தனிக்கையில், அரசன் அவரைப் பின்னுஞ் சூற்றுநேரம் தம்மிடத்திலிருக்கும்படி சொல்லி, அவருடன் வெள்ளொ ஈனிதர் களாகிய ஜிரோப்பியர்களைப்பற்றி வெகு புகழ்ச்சியாய்ப் பேசி னார். அப்பால் பார்க் என்பவர் தரித்திருந்த நீலவர்ணச் சட்டை-

யும், அதிலிருந்த மன்றங்களிற்கான பொத்தான்களும் வெகு அழகா யிருக்கின்றனவென்று வெகு நேரவளையிலும் வியந்துபேசிவிட்டு, கடைசியில் தமக்கு அச்சட்டையின்பேரில் மிகுந்த ஆசையுண் டாயிருந்தமையால், பார்க் என்பவர் அதைத் தமக்கு வெகுமதி யாப்க் கொடுக்கவேண்டுமென்று அவரை மிகவும் ஆவலாய்க் கேட்டார். பார்க் என்பவரிடத்தில் இருந்த சட்டைகளிலெல்லாம் அது ஒன்றே நேர்த்தியானதாயிருந்தும், அவர் ராஜன் விருப்பத் திற்கிசைந்து உடனே அச்சட்டையைக் கழற்றி அரசன் பாதங் களின் அருகில் வைத்தார். அப்போது அரசன் மிகுந்த சந்தோஷ மடைந்து, பார்க் என்பவருக்கு நன்றியறியுதலாக ஏராளமான பொஜனபதார்த்தங்களை அவருக்கு இனுமாகக் கொடுத்துமன்றி, அவர் மறுநாள் உதயத்தில் திரும்பத் தம்மை வந்து காணவேண்டு மென்று கேட்டுக்கொண்டார். அப்படியே அவர் அடுத்தநாள் அதிகாலையில் ராஜனைப் பார்க்கப்போனபோது அவர் வியாதி யுள்ளவராய்ப் படுக்கையில் கிடக்கக்கண்டார். அச்சமயத்தில் ராஜன் பார்க் என்பவரைப் பார்த்து: நீர் ஜிரோப்பிய வைத்திய முறைமைப்படி என் கையிலிருந்து இரத்தங்குத்திவாங்கி, என் வியாதியினின்று என்னைச் சுகப்படுத்தவேண்டும் என்று கேட்க, அப்பிரகாரம் பார்க் என்பவர் ராஜனுடைய கையிலுள்ள ஓர் இரத்தநாளத்தைக் குத்தி, இரத்தம் வடிக்கும்பொருட்டு தம்மிடத்தில் இருந்த கத்தியை எடுக்க எத்தனித்தபோது ராஜனுக்கு அதை நியமுண்டாகி, அன்று சாயந்தரமட்டும் அவ்வேலையை நிறுத்தி வைக்கவேண்டுமென்று அவரை வெண்டிக்கொண்டார். பின்பு அரசன் பார்க் என்பவரைப் பார்த்து, தமது அரண்மனையிலுள்ள ராஜஸ்திரீகள் அவரைப்பார்க்க மிகவும் ஆசைப்பட்டபடியால், அவர்களிலிருக்கும் அந்தப்புறத்துக்கு அவர் போய்வரவேண்டுமென்று வேண்டிக்கொண்டதுமன்றி, தமது ஸ்திரீகளிலிருக்கும் இடத்திற்கு அவரை அழைத்துக்கொண்டு பேர்கும்படி தம் ஊழியக் காரர்களில் சிலருக்குக் கட்டளையிட்டார். ஆகையால் பார்க் என்பவர் ராஜனுடைய விருப்பத்துக்கிசைந்து, அவருடைய ஸ்திரீகளிலிருக்கும் இடத்திற்குப்போனார். அவ்வரசனுக்குப் பெண்சாதி கள் புத்து பன்னிரண்டுபெயர்களிலிருந்தார்கள். அவர்களைல்லா ரும் யெளவனமும் சௌங்தரியமுமுள்ள ஸ்திரீகள். அவர்கள் பொன்னுபராணங்களைக்கொண்டும், அம்பர்கொத்துகளைக்கொண்-

மும் தங்கள் சிரசை அலங்கரித்திருந்தார்கள். பார்க் என்பவர் அவர்களிடத்திற்குப் போனவுடனே, அவர்களெல்லாரும் மிகுந்த ஆவலுடன் அவரண்டையில் ஓடிவந்து, அவரை சூழ்ந்துகொண்டு, அவரிடத்தில் அநேக்காரியங்களைக்குறித்து விசாரிக்கத் தலைப் பட்டார்கள். அவர்களிற் சிலர் கொஞ்சம் பேதிமருங்கையும், சிலர் கொஞ்சம் அம்பர் துண்டுகளையும் அவர் தங்களுக்குக் கொடுக்கும்படி அவரை மிகவும் வருந்திக் கேட்டார்கள். வேறு சிலரோ, இரத்தங்குத்திவாங்குகிற வித்தையை அவர் தங்களுக்குக் காட்டவேண்டுமென்று விரும்பினார்கள். பின்பு அந்த ஸ்திரீகள் பார்க் என்பவரிடத்தில் சிறேகமுன் சந்தோஷமுமாய்ப் பேசி, ஜிரோப்பியரின் வெள்ளைநிறத்தைப்பற்றியும், அவர்கள் மூக்கு உயர்ந்திருப்பதைப்பற்றியும் மிகவும் பரிகாசம்பண்ணினார்கள். அவர்கள் அவ்விஷயத்தைப்பற்றிச் சொன்னதென்னவெனில், ஜிரோப்பியர்களாகிய உங்களுக்குள் வெள்ளை நிறமும், உயர்ந்த மூக்கும் உங்களுக்கு இயல்பானவையல்ல. அவைகளை நீங்கள் உங்கள் தந்திரோபாயங்களினால் உங்களுக்குண்டாக்கிக்கொள்ளுகிறீர்களென்று நாங்கள் நன்றாய்விலோம். உங்களுக்குள் சிக்கள் ஜனனமானவுடனே நீங்கள் அவற்றைப் பாலில் அமிழ்த்தி எடுக்கிற தினால் அவற்றிற்கு வெள்ளைநிறம் உண்டாகின்றது. அப்பால் நீங்கள் நாள்தோறும் அவற்றின் முக்கைப் பிடித்து மேல்நோக்கி இழுத்து உருவிவருகிறதினால் அது உயர்ந்துவிடுகின்றதென்றால் கால். பார்க் என்பவர் இவற்றைக் கேட்டுச் சிரித்துவிட்டு, அந்த ராஜஸ்திரீகளை நோக்கி: கரியைப்போல இருண்ட உங்கள் சருமத் தின் அழுகையும், தட்டையான உங்கள் மூக்கின் அந்தத்தையும் குறித்து ஜிரோப்பியரெல்லாம் புகழுகிறார்கள் என்றார். அதற்க வர்கள், பார்க் என்பவரை நோக்கி: எங்கள் தேசஸ்தர் தேன்வாய் மொழியில் (முகவ்துதியில்)* எவ்வளவும் பிரியப்படுகிறவர்கள் ல்ல. யதார்த்தமான் வார்த்தைகளே எங்களுக்குச் சர்தோலைத் தைக் கொடுக்கத்தக்கவைகளென்று சொல்லி, பின்பு அவர்கள் பார்க் என்பவர் தங்களுக்குச் செய்த மரியாதைக்குப் பதிலாக அவருக்கு ஓர் சாடிநிறையத் தேனையும், கொஞ்சம் மீன்களையும் வெகுமதியாகக் கொடுத்து, அவற்றை அவர் இருப்பிடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்படி தங்கள் வேலையாட்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

*பால்டோ காட்டாராயிய ஆபிரிக்கானிச் பரமாயில் முகவ்துதிக்குஞ் தேன்வாய்வெழி எழுபோர்.

தேகமுயற்சியினால் மாணுக்கர் முதலிய மனமுயற்சியில்லாவர்களுக்கு உண்டாகும் பயன்.

மானிடதேகம் முயற்சிக்கென்று செய்யப்பட்டிருக்கிறது. முயற்சியில்லாவிடில் சரீரசுகம் நிலையாது. தொழிலற்று அங்கவற்றுச் சும்மா கிடக்கும் கெடியாரம் முதலிய இயங்கிரங்கள் சீக்கிரத்தில் துருப்பிடித்துப் பழுதாய்ப் போய்விடுகிறதுபோலவே, மானிடதேகமும் பேர்துமான அளவு சரீரமுயற்சியற்றிருக்குமானால் அது வரவரப் பலவித கோளாறுகளுக்குட்பட்டு நாநாவகை வியாதிகளையடையும்.

காடு மலைகளில் அலைந்துதிரிந்து வேட்டையாடி ஜீவனம்பண்ணுகிற வேட்டைக்காரருளவன் உறுதியான சரீரத்தையுடையவனுடும் பூரண சுகமுள்ளவனுடுமிருப்பான். ஓயாமல் காற்றிலும் புசலிலும் அடிப்பட்டு, இரவும் பகலும் கப்பல்களில் உழைத்து ஜீவன்ஞாசெய்கிற மாலுமியானவன் சுகமும் பெல்லுமுள்ளவனுடுமிருப்பான். நிலத்தை உழுது பயிரிட்டு, நெற்றியின் வேர்வை வடியத்தக்கதாய் உழைத்து ஜீவனம்பண்ணுகிற விபசாயத் தொழிற்காரன் பூரணதேகசுகத்தையும் அதன் எண்ணிறந்த இன்பங்களையும் அதுபவிப்பான். ஆனால் படிப்பு எழுத்து முதலிய மனோமுயற்சிகளையே செய்துவருகிறவனுடைய வேலையானது சரீரசுகத்தில் மிகவும் பிரதிகூலமுள்ளது. படிப்பு முதலியவற்றிலேயே காலஞ்செலவழித்துவருகிற மாணுக்கருடைய தொழிலைப்போல் சரீரசுகத்திற்கு இடையுறுதகளை உண்டுபண்ணத்தக்க தொழில் வேறொன்றுமில்லை. ஆகையால் மாணுக்கர் ஏற்றவிதமாய் தேகசுகத்தைப் பேணிக்கொள்ளாவிட்டால், அவர்கள் வெகுசீக்கிரத்தில் தங்கள் சுகத்தை இழந்துவிடுவார்களென்பதற்குச் சந்தேகமில்லை.

நல்ல தேகமுயற்சியினால் புத்திக்கு ஆதாரமான மூலையானது பெலத்தையும் சுகத்தையுமடையும்; மகஸ்தத்துவங்கள் பெலப்பட்டுக் கூர்மையுள்ளவைகளாகும்; கடினமான மனமுயற்சிகளைச் சூட்டிவதற்கு சுக்கியுண்டாகும். ஆகையால் படிப்பு முதலிய மனமுயற்சிகளைச் செய்கிறவர்கள் தங்கள் முயற்சிகளில் சித்தி பெறவேண்டுமென்றால், அவர்கள் காடோறும் ஒழுங்காய்ப் போ

துமான தேகமுயற்சிகளைச் செய்துவரவேண்டும். புத்திகூர்மையும் திறமையுமின்னள் அநேக வாலிபர்கள் தங்கள் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் படிப்புமுயற்சிகளையே வெகு வெராக்கியத்துடன் நடத்திவந்ததினால் அவர்கள் கொஞ்சக்காலத் திற்குள் பலவித பலவீனங்களையடைந்து, படிப்பில் தங்கள் ஆசித்திருந்த சித்தியைப்பெறுமல் பலவகை வியாதிகளுக்குள் எளக் கிளர் அதிசீக்கிர மரணத்தையும் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்றதாலத்திலேயே தேகசகத்திற்கு அநுகூலமான சரீர முயற்சிமுதலிய கல்ல எத்தனங்களைக் கையாடியிருந்தால், சுகத் தையும் ஜீவனையும் வெகுகாலம் அழுபவித்துக்கொண்டு, கல்வியில் லும் வல்லவர்களாகிப் பெரும்பயன்களை அடைந்திருப்பார்களென் பதற்குச் சந்தேகமில்லை.

வியாபாரம், எழுத்து, கணக்கு முதலிய வேலைகளைச் செய் கிறவர்கள் போதுமான அளவு தேகமுயற்சிசெய்யாமல், நா டோறும் வெகுணேரமாகத் தங்கள் அறைகளுக்குள்ளிருந்து வேலை பார்த்துக்கொண்டுவருகிறபடியால், அச்சமயங்களில் அவர்களுடைய சுவாச இயந்திரத்தொழில் சரியாய் நடக்காமல், அவர்கள் நியாயமாய் சுவாசிக்கவேண்டிய ஆகாய அளவில் பாதியையாகி லும் அவர்கள் சுவாசிக்க இடமிராது. இதனால் அவர்கள் தேகத் தினின்று வெளியே நீங்கவேண்டிய கரிஅமில்வாயு என்னும் விஷவாயுவுக்குத் தடைகள் நேரிடும். அதனால் அவர்களுடைய இரத்தம் விஷமாக்கப்படுவதுந்தவிர, தேகமெங்கும் நடக்கவேண்டிய இரத்தவோட்டம் தளர்ந்துபோம். ஆகையால் அவர்களுடைய நாடியோட்டம் தாமதமும் பலவீனமுமிழுள்ளதாகும். அவர்களுடைய கைகால் முதலிய உருப்புகள் குளிர்ந்தும், உணர்ச்சி குறைந்தும்போயிருக்கும். இக்காரணங்களினிமித்தந்தான் மேலே காட்டிய தொழில்களையுடையவர்கள் சாயந்தரங்களில் தங்கள் வேலைகளைவிட்டெடுந்திருக்கும்போது சகிக்கக்கூடாத பலவீனம், ஆயாசம், மனச்சோர்பு, வெறுப்பு முதலியவற்றை அடைகிறார்கள். அப்பால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குப் போன்னிபு தங்கள் பலவீனத்தையும் ஆயாசத்தையும் நீக்குவதற்கு நல்ல போஜனங்களையும் அவசியமென்று அவர்கள் உணர்ந்தாலும், அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு நல்ல பசியிராது. மேலும் அவர்கள் சாப்பிடுகிற போஜனமும் நன்றாய் ஜீவனமாகாது. ஆகையால் இச் சனங்கள் விவேகமாய் நடப்பார்களாகில், மேற்சொல்லிய தீமைகளைல்லாவற்றையும் அவர்கள் வகுவாய் நீக்கிக்கொள்ளலாம். எப்

படியெனில், அவர்கள் தங்கள் மனமுயற்சியுள்ள வேலைகளை சாயந்தாம்வளைக்கும் ஒரேமேட்டாய்ச் செய்யாமல், மத்தியில் சற்று நொரம் வெளியேபோய்ச் சூடுமானால் சுத்தமான ஆகாயமுள்ள இடங்களில் கொஞ்சம் நடந்துதிரிந்துவிட்டு, மீளவும் தங்கள் வேலைகளில் பிரவேசிக்கலாம். அப்பால் அவர்கள் சாயந்தாத்தில் வேலைகளை முடித்தபின்பு, சுத்த ஆகாயமுள்ள இடங்களுக்குப்போய்ப் போதுமானமட்டும் உலாவுதல் முதலிய தேகழுயற்சிகளைச் செய்துவிட்டு, வீடுகளுக்குத் திரும்பினால் முன் அவர்களுக்கிருந்த சோர்பு ஆயாசம் பலவீனம் முதலிய யாவும் மாயமாய்ப் பறந்து விடும். சற்றுநேரத்திற்குமுன் சகிக்கக்கூடாத பாரமாகவும் சைப் பாகவும் தோண்றின ஜீவனங்களும், சுத்த ஆகாயத்தினாலும், தேகழுயற்சியினாலும் இன்பமுள்ளதாக மாறிவிட ஆச்சரியப்படத்தக்கவண்ணமாய் அவர்களுக்கு உச்சாகமும் சந்தோஷமுமுண்டாகும். மேலும் அவர்களுக்கு நல்ல பசியும், போஜனத்தை ஜீரணிக்குத்தக்க சக்தியும் நல்ல நித்திகாரியமுண்டாகும்.

சௌ வியணர்ச்சி.

சப்தஞானத்துக்கு ஆதாரமாகிய செவியின் சிறு உறுப்புகளுக்கு யாதொரு அபாயம் நேரிடாதவண்ணமாயும், அதனநெடுத்தாழில் கிரமமாய் நடக்கும்படியாயும் அவைகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்தால், மிகவும் ஆச்சரியகரமாயிருக்கிறது. உலகத்தில் சடப்பொருள், திர்யக்ஜன்துக்கள், பலவகைப்பட்ட வாத்தியங்கள், இவைகளால் உண்டாகும் நானுவைகையான சுத்தங்களுடைய சொருபம் சரபேதங்களை அறிந்துகொள்வதே அவ்வழுப்புகளின் பயனுடையிருக்கிறது. செவியில் நத்தைக்குத்தியோல் குழிந்திருக்கின்ற பாகத்தில் ஒன்றுபட்டிருக்கிற மிருதுவான நரம்புகளால் சுத்தங்களுடைய சொருபத்தையும், அதற்குள் ஜவ்வ கூடுபோலிருக்கும் உறுப்பால் பெரிதும் சிறிதும் கொடிதும் இனிதுமான தொனிபேதத்தையும் தெரிந்துகொள்ளுகிறோம். இந்த இரண்டாம் உறுப்பு பிரிந்தும் தளர்ந்துமிருக்கின்றதனால் செவியணர்ச்சிக்கு ஒரு காவலாக இருக்கிறது. சுத்தம் இன்னதிசையினின்று இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறதென்று தெரிந்துகொள்வதற்கு, செவியின் வெளிப்புறமும் நம்முடைய அனுபவமே சாதனங்களாப் பீருக்கின்றன.

நாடுநகரங்களின் கல்வி அபிவிருத்தியைப் பற்றிய உத்தரம்.

இவ்வருஷம் மார்ச்சுமாதத்தில் கவர்ன்மென்டாரால் பிரசித்தப்படுத்தப் பட்ட Local Funds, Towns' Improvement அல்லது எடுக்கங்களின் அபிவிருத்தியைப்பற்றிய சட்டங்களைப் பிரயோகப்படுத்தும்வண்ணம் டைரக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரெக்ஷன்தும் மற்ற அதிகாரிகளும் அறிச்தப்பின் அதுசரித்து டட்க்கும் பொருட்டு சென்றமாதம் 28 ல சென்னைத் துறைத்தனத்தார் செய்த உத்தரவில் அடங்கியிருக்கின்ற முக்கியவிஷயங்களைச் சங்கரித்துக் கூறுவோம்.

மேற்கண்ட சட்டங்களில், சிராமங்களிலும் பட்டணங்களிலும் வசிப்பவர்களிடத்திலிருந்து வாங்கப்படும் வரியின் ஒரு பருத்தியைக் கல்விபயிற்சிக்காக உபயோகிக்கவேண்டுமென்று செப்பியிருக்கிறது. இன்னவகையான கல்விபயிற்சியின்பொருட்டு உபயோகிக்கவேண்டுமென்று குறித்துக்காட்டவில்லை. ஆயினும் மேற்படி சட்டங்களிலுடைய ஆதாரவினால் வருஷ செய்யப்பட்ட பணத்தில் கல்வியின்பொருட்டு உபயோகிக்கப்படும் பகுதியை, சாதாரண ஜனங்களுக்கு வேண்டிய கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களை ந்தாபிப்பதற்கும் விருத்திசெய்வதற்கு மேற்படி உபயோகிக்கவேண்டுமென்றும் கருத்தை இப்போது துறைத்தனத்தார் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கஷ்டம்-வருஷத்திய கல்வியைக்குறித்த சட்டத்தின்படி காலதேசவர்த்தமானத்திற்கு இயன்றமட்டும் ந்தாபிக்கப்பட்டு வழங்கிவருகிற உயர்த்த படிப்பூப்ப போதிக்கும் கல்விச்சாலைகளும், அவற்றைச் சார்ந்தவர்களின் வேண்டுகோளின்மேல் கவர்ன்மென்டார் யுத்தாயுக்தங்களை கோக்கி வேறுமானியாய் நடக்கவேண்டுமென்று உத்தரவுசெய்யும் பள்ளிக்கூடங்களும், வைத்தியம் முதலிய தொழில்களிற் பயிற்றும்பொருட்டு கிளைக்கப்பட்ட கல்வி நிலையங்களும் ஆகிய இவைவுன்றெழுப்பிய, இப்பண்மானது சாதாரண ஜனங்களுக்கு வேண்டிய படிப்பைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களை நடத்தவதிலும், விருத்திசெய்வதிலுமே உபயோகிக்கப்படும்.

இப்பொழுது கவர்ன்மென்டார் செய்யப்படுகுந்தது இருந்தற்றுப்பதுலக்ஷ்திற்கு உட்படாத ஜனங்களுக்குக் கல்விபயிற்றும்பொருட்டு தகுதியான ஏற்பாட்டைச் செய்யுக்காரியமாக் கூடும். இந்த வேலையானது மிகவும் பெரியவேலை; அநேக சங்கடங்களுக்கும் அசந்தர்ப்பங்களுக்கும் உட்பட்டது; மேலும் முடிவுபெற வெகுநாள் செல்லும். இந்த வேலையைச்சார்ந்த அதிகாரிகளைல்லாம் பக்குவத்தோடும் சிரத்தையோடும் இடையாறுத் துறையிலோடும் நடந்துகொள்ளவேண்டியது அத்தியாவசியகம். மேலும் இனி இயற்றப்பட்ட ஏற்பாடுகள் இப்போது நடந்தவரும் கல்விபயிற்சிக்குரிய சாதனங்களையெல்லாம் உபயோகப்படும்படி செய்வது மன்றி, தற்காலத்தில் கல்விபயிற்சியில்லாமலிருக்கும் அநேககருக்கு நூள்ளவில் சாதாரணமான விஷயங்களைல்லாம் சன்றுப்பு புலப்படச் செய்யத்தக்கதல்லவிக்கூட்க்கும்பொருட்டு கல்வியைப் பெருகச் செய்வதுமாகிய இவ்விரண்டு காரியங்களையும் அதுசரிக்கவேண்டும்.

மேறும் நான்கரிகள் போடப்படுவதும், சீர்திருத்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் உண்டாக்கப்படுவதும் ஆகிய இவ்விரண்டும் கூடியவளவில் ஏகாலத்திலேயே மிருத்தல் உத்தமம். (Local Fund's Act) லோகல் பண்டன் ஆக்டின்படி வீட்டின் மேல் வருல்செய்யப்படும் வரி கல்விப்பொருட்டே உபயோகிக்கப்படும். மேற்கூட ஒவ்வொரு இடத்திலும் அவ்விடத்திற்கு வேண்டியபடி கல்வியிலிருந்துகூட நாக நாகாலத்திலிருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு உதவிசெய்யவாவது, அல்லது புதிதாய்ப் பள்ளிக்கூடங்களை ந்தாபிக்கவாவது ஆஸ்பதமிருந்தால்மாத்திரமே இவ்வரியானது சேகரிக்கப்படும். இந்த ராஜதானியில் சதேசிகளாலே ஏற்படுத்தப்பட்ட பல இடங்களிலிருக்கும் பள்ளிக்கூடங்கள் எவ்வளவு குற்றங்களையும் குறை வகையும் உடையவாயிருப்பினும் தகுதியான சாதனங்கள் அமைந்தாலத்தில் விர்த்தியடையத்தக்கனவென்று அதுபவத்தால் விண்குகின்றபடியால், அப்பள்ளிக்கூடங்களை கைசோரவிடலாகாதென்று கவர்னரவரும் ஆலோசனைசபையாரும் உறுதியாய் அமிப்பிராய்ப்படுகிறார்கள்.

மேற்கண்ட சட்டங்களைப் பிரயோகிப்பதற்குமுன் அமையவேண்டிய ஏற்பாட்டில்லான்று, சாதாரண ஜனங்களுக்குக் கல்வித்திருப்பிக்கும்பொருட்டு நாள்தவரையில் ஜெனரல் ரிவினியூ என்று சொல்லப்பட்ட கவர்க்கமென்று வரும்படியிலிருந்து செலவுசெய்யப்பட்ட தொகையை, சிராமங்களிலும் பட்டணங்களிலும் நாதனவரியால் வகுல்செய்யப்பட்ட புனத்தினின்றுக் கொடுக்கவேண்டியதாம். தற்காலத்தில் கடப்பட்டி இன்பெக்டர்களுடைய சம்பளத்தில் முன்றில் இரண்டுபக்கும், இன்பெக்டின் உபாத்தியாயர்களின் சம்பளம் முழுமூன்றும், போதனாகச் சுற்பிக்குக் கல்விச்சாலைகளின் செலவுகளில் நான்கில் ஒருபக்கும், சாதாரண பள்ளிக்கூடங்களின்பொருட்டு உதவியாய்க் கொடுக்கும் பணம் முழுவதும் இந்த தேசவரித்தொகையிலிருந்து கொடுக்கப்படும். மேற்கண்ட ஆக்டுகள் வழக்கத்தில் வந்தவடனே 1863-ம் வருஷத்திய கல்விபயிற்சி ஆக்ட் தன்னப்படுவதினால், அந்த ஆக்டுக்கு இணக்கியபடி ஏற்படுத்தப்பட்ட கல்விச்சாலைகளின் செலவுகளின் பொருட்டு மேற்கண்ட சட்டங்களைக்கொண்டு வகுல்செய்யப்பட்ட பணத்தினால் சிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்களை நடத்திவர வேண்டியது.

கல்வி அபிவிருத்தியின்பொருட்டு ஒவ்வொரு ஜில்லாவையும் சிறியபாகக்கூடியப் பிரிக்கவேண்டும். அப்பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கூடங்களிற்கு அவைகளிலுள்ள சிராமங்களில் பெரியசிராமத்தின் ராமத்தைக்கொண்டு பேரிடவேண்டும். அப்பிரிவுகளின் எல்லைகளை ஏற்படுத்தவதும் வீட்டுவரி சிரணையிப்பதும் அந்தந்த ஜில்லா ரிவினியூ அதிகாரிகளைச் சார்ந்தது.

இந்த வேலையை நடத்த ஒவ்வொரு ஜில்லாவின் கலைக்டரும் அந்த பாகத்திற்குள்ளே தொழில்செய்யும் ரிவினியூ உத்தியோகத்தை நியமிக்கவேண்டும். கவினன்டெட்ட் அவின்டான்டாகவிருப்பது உத்தமம். அப்படி சியமிக்கப்பட்ட அதிகாரி கடைக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன்களே ஏற்படுத்த இன்பெக்டர்களுடன், கடிதமுலமாய் ஒவ்வொரு பிரிவிலும் தற்காலத்தில் சாதாரண ஜனார்களுடைய கல்விபயிற்சியின்பொருட்டு செலவழிக்கும் தொகையையும் கல்வி அபிவிருத்தியின்பொருட்டு செய்யப்படும் பிரயத்தினங்களையும் கண்கும்

அறியவேண்டும். மேற்கொல்லிய ரிவினியு அஒகாரி இந்த விஷயங்களையெல்லாம் கலெக்டருக்குத் தெரிவித்தபின், அவர் குறித்த வரிகளை Local Funds' Board ஆரின் அமைச்சருக்க கலெக்டர் அனுப்பவேண்டும். ரிவினியு போர்ட்டார் மூலமாய் முடிவில் மேற்கண்ட பிரிவுகளின் எல்லைகளையும் வீட்டுவரியையும் நாரைத் தனத்தாரின் அமைச்சருப்பவேண்டும். கல்விபயிற்சியின்பொருட்டே முக்கிய மாப் வீட்டுவரியை உபயோகிப்பதாய்ச் சொன்னபோதிலும், அதை மற்ற விஷயங்களிலும் கிராமசாலைக்கியத்தின்பொருட்டு உபயோகிக்கலாம்.

சாதாரண ஜனங்களைப் படிப்பிப்பதின்பொருட்டு தகுதை உபாத்தியாயர்களைத் தயார்செய்ய கல்விபோதினையைக் கற்பிக்கும் வித்தியாலைகளை ஏற்படுத்தும் விஷயத்தைக் கவனிக்கவேண்டும். அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்கள் ஒவ்வொரு ஜில்லாவுக்கு ஒவ்வொன்றை ஸ்தாபிப்பது, அல்லது அவைகளிலிருக்கும் பள்ளிக் கூடங்களிலொன்றை அந்த விஷயத்திற்கு உபயோகிப்பது தற்காலத்திற்கு யுக்த மாணகாரியமென்று கவர்க்க மென்டார் என்னுடைருக்கன. இவ்வகையான பள்ளிக் கூடங்களால் வொன்றிலும் வருஷம் ஒன்றுக்கு 5,000 ரூபாய் செலவுடெய்யலாம். இந்த விஷயங்களையெல்லாம் ஈடரக்டரும் இன்ஸ்பெக்டர்களும் கடியசிக்கிறத் தில் ஆலோசித்து அபிப்பிராயத்தை கவர்க்க மென்டாருக்குத் தெரிவிக்கவேண்டும்.

இந்தச் சட்டங்கள் பயன்படுமென்றும் நம்பிக்கையுடன் இதனை எடுத்தும் பொருட்டு ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் அடியிற்கண்ட விஷயங்களைத் தெரிந்துகொள்வது தகுதியாயிருக்கிறது.

1-வது. சாதாரண ஜனங்களுடைய கல்விபயிற்சி, தற்காலத்திலிருக்கும் ஸ்திகியப்பற்றிய விவரங்கள்.

2-வது. மேற்கண்ட பிரிவுகளில் பள்ளிக்கூடங்களை ஸ்தாபிப்பதின்பொருட்டு தெவையான விதிதபாடம் முதலியவைகள்.

அடியிற்கண்ட விஷயங்களின்பற்றியும் விவரமாய் அநேக ஈங்களின் தொய் வேண்டியிருக்கிறது.

1-வது. சுதேசிகளாலே ஏற்படுத்தப்பட்ட தகருப்பள்ளிக்கூடங்களின் மொத்த எண்ணும், அவைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கட்டடங்களும், கிராமங்களும், அவைகள் திலைக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளும்.

2-வது. கூபாத்தியாயர்களுடைய குணம், டைதை, ஜாதி முதலியனவைகளும், அவர்களுக்குத் தற்காலத்திலிருக்கும் திறமையைப்பார்க்கிறும் மேலான விஷயங்களைக் கற்பிக்குக் கிறமையையுண்டாக்கும் மார்க்கமும்.

3-வது. பின்னைகளிலுடைய ஜாதி, குணம், ஒழுக்கமும், வெவ்வேறு ஜாதி யார் சேர்ந்து படிப்பதும், படியாததும்.

4-வது. படிப்பிக்கப்பட்ட விஷயங்களும், கற்பிக்கப்படும் பாலைகளும், உபயோகிக்கப்படும் புத்தகங்கள் அச்சிட்டவா அல்லவா என்பதும், ஏறுத்தும், கணக்கும், கற்பிப்பதில் உபயோகிக்கப்படும் கருவிகளும், அவைகள் சேகரிக்கப்படும் மாதிரியும், கணக்குக் கற்பிக்கப்படும் விதமும், பின்னைகள் நான்தோறும் பள்ளிக்கூடங்களில் வாசிக்குங் காலமும், அவர்கள் பெறும் பரிசுகளும், தர்ந்தத் தைக்காக அவர்கள் மேல் விதிக்கப்படுக் கண்டினையும்.

5-வது. உபாத்தியாயர்களுக்குக் கொடுக்கப்படும் அம்பளம், பின்னைகள் கொடுக்கும் சம்பளம் அவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்விக்கேற்றபடியிருப்பதும்,

இராதம், ராக்கம் அல்லது தானியங்களுமாய்க் காலத்தேறூம் அல்லது வருஷ முடிலில் உபாத்தியாயர்களுக்குக் கொடுக்கப்படுகிறதும்.

இவ்வித விஷயங்களையல்லாம் விசாரித்து கவர்ன்மென்டாருக்குத் தொழில்களைவண்டும். தற்காலத்திலிருக்கும் தெருப்பன்னிக்கூடங்களை சீர்ப்படுத்த எந்தெந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அவைகளையல்லாம் விசாரித்தறிவது அவசியம். திருநெல்வேலியிலிருக்கும் உபதேசிகளால் ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கூடங்களிலும், கோயம்புத்தூரிலிருக்கும் சீர்ப்படுத்தப்பட்ட தெருப்பன்ளிக்கூடங்களிலும் கற்பிக்கும் உபாத்தியாயர்களுடைய சம்பளத்தைத் தெரிவிப்பதற்காலம், அந்தப் பள்ளிக்கூடங்களுக்குத் தகுதியான உபாத்தியாயர்களைச் சியமித்தால் அவர்கள் சம்பளம், புஞ்சகங்கள், பள்ளிக்கூடங்களின் கட்டடம், கற்பிப்பதற்கு வேண்டிய மற்ற கருவிகள், இவைமுதலியலவகளிற் செய்யவேண்டிய செலவுகளைப்பற்றி தங்களுடைய அபிப்பிராயத்தையும் அதிகாரிகள் குறித்துக் காட்டவேண்டும். மேற்கொல்லப்பட்ட பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கூடங்கள், சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு 2½ மைலுக்கு அதிகாரத்திலிருக்கக் கூடாது.

மேற்கொல்லிய ரிபோர்ட்டை தயார்செய்ய ரிவினியு அதிகாரிகளிலொருவர் ஏற்படுத்தப்படுவார். அவர் செய்யும் ரிபோர்ட்டு கலெக்டர், லோகல் பண்ட்போர்ட் ரிவினியுபோர்ட் மூலமாய், கவர்ன்மென்டாரின் பார்வைக்கும், உத்தரவுக்கும் அனுப்பவேண்டும்.

மேற்கண்டிருக்கும் ஏற்பாடுகள் செய்வதற்குமுன்னமே கிராமங்களில் குக்குடி பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தலாம்; ஆனால் அவைகளை ஸ்தாபிக்கும் விஷயத்தில், புதிய ஏற்பாடுகள் செய்யுங்காலத்து உபயோகத்தைக்கருதி தீர்க்கமாய் போகிறதுக்கு செய்யவேண்டும்.

டைரக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்டர்க்ஷன்னால் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் அநேகமிருக்கின்றன. தற்காலத்தில் ஒவ்வொரு தெருப்பன்ளிக்கூடத்திய உபாத்தியாயருக்கு, அவருடைய மானுக்கர்களுடையும் திறமையைப்பற்றி பரிசோல் சம்பளங்கொடுத்து நடத்துவது தகுதியான விஷயமா, அல்லது அப்படிப்பட்ட கிராமப்பன்னிக்கூடங்களின் உபாத்தியாயர்கள் போதனைக்கிழக்கும் சாலைகளில் படித்து பரிசூலிகொடுத்து செர்த்திகேட்டு பெறவேண்டுமென்பது தகுதியான விஷயமா என்பதையும், கிராமங்களிலும் பட்டனங்களிலும் ஸ்தாபிக்கப்போகிற பள்ளிக்கூடங்களில் கற்பிக்கவேண்டிய விஷயங்கள் இத்தன்மையைவன்றும், அப்பன்னிக்கூடங்களை நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட உபாத்தியாயர்களுக்கிருக்கவேண்டிய திறமையும் ஈக்தியும் இத்தன்மையைவன்றும், ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் மேல்விசாரணைசெய்வதற்கு மாணேஜர்களிலிருக்கவேண்டியது அவசியமான விஷயமாயிருப்பதால், அப்படிப்பட்டவர்களை சியமிப்பணத்தைப்பற்றியும் ஏற்பாடாகவேண்டும்.

வரியினால் ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு உபாத்தியாயர்களை சியமிப்பது Local Fund Board ஆஸாச்சாரங்களு.

கள். அவர்கள் அவ்வழியாய் நடக்கையில் சற்றேனும் அவைக் காட்டாமல் துஷ்டமிருக்கன்களின் போக்குவரவைப்பற்றியும் தங்கள் மோசமான நிலைமையைப்பற்றியும் ஒருவரோடாருவர் காது க்குள் மெதுவாய்ப் பேசிக்கொண்டு பயத்தோடும் நடுக்கத்தோடும் நடந்துபோனார்கள். இவ்வாறு அவர்கள் அன்றிரவெல்லாம் அவ்வாரண்யத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணி மறுநாளத் யம் கிம்மு (Kimmu) என்கிற ஓர் சிறுகிராமத்தைச் சேர்ந்து, தங்கள் கழுதைகளுக்கு வேண்டிய தீனி சம்பாதித்துப்போடவும் தங்களுக்கு நிலக்கடலையைச்கூட்டுப் போசனம் உண்டுபண்ணிக் கொள்ளவும் அவ்விடத்தில் சற்றுநேரம் தங்கியிருந்தார்கள். பின்பு பிரயாணப்பட்டு அன்று சாயந்தரம் காஜாகா ராஜ்ஜியத்திலுள்ள ஜோஹாக் (Joag) என்னும் ஊரிற்யோய்ச் சேர்ந்தார்கள்.

பார்க் என்பவர் இதுவரைக்கும் பிரயாணஞ்செய்த பாண்டோ ராஜ்ஜியமானது நிலவளத்துக்குப் பேர்போனது. அவ்விராஜ்ஜியத்தின் பூமி, ஆபிரிக்காகண்டத்திலேல்லாம் மிகவுஞ் செழிப்புள்ளது. மேலும் அவ்விராஜ்ஜியமானது வியாபாரத்திலுள்ள சிறந்தது. அடிமைவர்த்தகர்கள் உப்புவர்த்தகர்கள் முதலிய பற்பலவகை வியாபாரிகள் அடிக்கடி அத்தேசத்திற்கு மீசரமாய் விந்து வர்த்தகஞ்செய்வார்கள் பாண்டோ ராஜ்ஜியத்தில் வர்த்தகர்களிடத்திலிருந்தும் பிரயாணிகளிடத்திலிருந்தும் உயர்ந்த தீர்வைகள் வாங்கப்படும். அத்தேசத்து ராஜதானியாகிய பாட்டி கோண்டா என்னும் நகரத்தில் பிரயாணிகள் ஒவ்வொருவரிடத்திலிருந்து ஒரு துப்பாக்கியும் 6 புட்டி வெடிமருந்தும் தீர்வையாக வகுக்கெய்யப்படும். இவ்வித வரிகளினால் பாண்டோ நாட்டார்கள் துப்பாக்கி வெடிமருந்து, குண்டு முதலிய யுத்தகருகிகளை ஏராளமாய்ச் சம்பாதித்துக்கொண்டு தனக்குச் சுற்றிலும் மூள்ள அரசர்களுக்கு மிகுந்த பயத்தையுண்டாக்கிக்கொண்டு வந்தான். இங்நாட்டிலுள்ள ஜனங்கள் மண்டிங்கோ சிரோவி என்னும் ஜாதியார்களுக்கு முகனுபிலும் நடையுடைபாவணைகளிலும் மிகவும் வேறுபட்டவர்கள். அவர்கள் அச்சாதியார்களோடு எப்போதும் யுத்தஞ்செய்துகொண்டேயிருப்பார்கள். பாண்டோ ராஜ்ஜியத்தின் குடிகளாகிய பவுலாஸ் என்னும் ஜாதியீர் ஆடுமாடுகளை மேய்ப்பதிலும், நிலத்தைப் பண்படுத்தி பயிர்செய்வு திலும் ஆபிரிக்கானருக்குள் சிறந்தவர்கள். வகுதுரத்திலிருக்

கும் காம்பியாந்திக் கனாயோரங்களிலுள்ள விலங்களையுங்கூட இச் சாதியாரே பயிரிட்டு ஏராளமான தானிய விளைச்சல்களை உண் டாக்குகிறார்கள். பயிரிடுக் கொழில்களை நடத்துவதற்கேற்ற கரு விகள் இச்சனங்களுக்கில்லாதிருந்தும், அவர்கள் பலவிதமாய்ப் பிரயாசப்பட்டு ஏராளமான தானியங்களை விளைக்கிறார்கள். இவர்கள் விஸ்தாரமாய் விலங்களைப் பயிர்செய்து ஏராளமான மந்தைகளை மேய்த்து ஜீவனம்பண்ணுகிறவர்கள்.

பவுலாஸ் என்னும் இச்சாதியார் வாசம்பண்ணும் பலாடுகளி லும் அவர்கள் தங்கள் முயற்சிபலத்தினால் ஜீஸ்வரியவந்தர்களா யிருக்கிறார்கள். பாண்டோராஜியத்திலுள்ள அச்சாதியாரோ மற்ற நாடுகளிலுள்ளவர்களைப் பார்க்கிலும் மிகவும் அதிக ஜீஸ் வரியவான்கள். ஜீவியத்திற்கு அவசியமான சகலவித பொருட்களையும் அவர்கள் ஏராளமாய் வைத்து அதுபவிக்கிறவர்கள். பவுலாஸ் ஜாதியார் தங்கள் ஆடுமாடுகளிடத்தில் உருக்கமும் பகு மும் பாராட்டி அவைகளேரடு அதிகமாய்ப் பழகிவருகிறதினால் அவற்றை மிகவுஞ் சாதுவான ஜெந்துக்களாக்குகிறார்கள். ஆடு மாடுகளைச் சாதுவாக்குகிற தொழிலில் அவர்களுக்கு மிகுந்த சா மர்த்தியமுண்டு. இச்சனங்கள் நாள்தோறும் அல்லது நேரத்தில் காடுகளில் மேய்ந்துகொண்டிருக்கும் தங்கள் ஆடுமாடுகளைத் தம் தம் சிற்றுக்கிராமங்களுக்கு ஒட்டிக்கொண்டுவந்து அக்கிராமங்களை அடுத்துக் கட்டியிருக்கும் மாட்டுத்தொழுவங்களில் அவைகளை அடைப்பார்கள். இத்தொழுவங்கள் ஒவ்வொன்றின் மத்தியிலும் ஓர் சிறுகுடிசை கட்டப்பட்டிருக்கும். அதில் இரண்டு மூன்று மேய்ப்பர்கள் தங்கியிருந்து திருட்டாவத்து ஆடுமாடுகளைத் திருட்க கொண்டு போகாதபடிக்கு முறைவைத்து விழித்திருந்து காவல் காப்பார்கள். மேலும் ஆடுமாடுகளைச் சேதப்படுத்தும்பொருட்டு வரும் துஷ்டமிருக்கங்கள் பயங்கோடுமிபடித்து தொழுவத் தூண்ணறச் சுற்றிலும் கட்டைகளைக்குவித்துக் கொளுத்தி பெரு நெருப்புண்டாக்கிவைத்திருப்பார்கள். இச்சனங்கள் காலைமாலை களில் தங்கள் ஆடுமாடுகளினின்று பாலைக்கறந்து, அப்பாலை மிகவும் புளிப்பான தயிராக்கிச் சாப்பிடுவார்கள். அவர்கள் பாலா டைஸ் பெரிய சுராக்குடுக்கைகளில் போட்டுக் கொம்புகளால் மிகவும் பலமாய்க் கண்டந்து வெண்ணெண்யாக்குவார்கள். இவ் வெண்ணெண்யை உருக்கி நெய்யாக்கி சிறு மண்பாத்திரங்களில்

வார்த்துவைத்து அதைச் சகலவிதமான போசனங்களோடு சேர்த்துச் சாப்பிடுவதுமன்றி, சிரசு முகம் முதலியவற்றில் தேய்த் துக்கொள்வாரிகள்.

பார்க் எண்பவர் பாண்டோராஜ்ஜியத்தைக் கடந்தபின்பு அவர் பிரவேசித்த அடுத்த நாடு காஜாகா என்னும் ராஜ்ஜியந்தான். இங்நாடு கடற்கரையோரங்களிலுள்ள நாடுகளெல்லாவற்றைப்பார்க்கிறும் நல்ல ஆகாயமும் தேசுவுக்கியத்திற்கு அதுகூலமுடுறள்ளது. அந் நாட்டிலுள்ள பலபாகங்கள், மலைகள் குன்றுகள் பாளைத்தாக்குகளால் நிறைந்திருக்கின்றன. ஆபிரிக்கானின் மத்தியிலுள்ள பர்வதங்களில் உற்பத்தியாகி காஜாகா ராஜ்ஜியத்தின் வழியாக வளைந்துவளை ந்து ஒடிவரும் சினிகால் (Senegal) என்னும் நதியா னது இங்நாட்டை மிகவுஞ்சிறப்பிக்கின்றது. இங்நாட்டில் வாசம்டன்னும் ஆபிரிக்கானருக்கு சிரலுவி ஜாதியார் என்று பெயர். இவர்கள் ஜாலோப் ஜாதியாஹாப்போலவே அடுப்புக்கரிக்கொப்பாய் மிகவும் கறுப்பு நிறமுள்ளவர்கள். அவர்கள் வியாபாரவிழயங்களில் யதார்த்தமும் நீதியுமள்ளவர்களென்று பேர்போனவர்கள். வர்த்தகத்தினால் ஜிஸ்வரியஞ்சு சம்பாதிப்பதில் அவர்கள் தளராமுயற்சியுள்ளவர்கள். இவர்கள் துலைதாரமான தேசங்களுக்குப் பிரயாணம்பண்ணி அவ்விடங்களில் உப்பு பருத்தினால்புடலை முதலியவற்றை விற்பனைசெய்து வெகு திரவியங்களைச் சம்பாதிக்கிறார்கள். சிரலுவி ஜாதியாரில் ஒருவன் வர்த்தகமுறைமையாய்த் தூரதேசங்களுக்குப் போயிருந்து தன் வர்த்தகவேலையை முடித்தபின் தன் ஊருக்குத் திரும்பிவரும்போது, அக்கம்பக்கத்திலுள்ள ஜனங்களைல்லாம் கூடிவந்து அவனைச் சந்தித்து அவனேடு சந்தோஷங்கொண்டாடி அவனைப் புகழ்ந்து பேசவார்கள். இப்படிப்பட்ட சமயங்களில் பிரயாணம்பண்ணிவிட்டுவந்த வர்த்தகன் தான் சம்பாதித்துவந்த ஜிஸ்வரியத்தை அச்சனங்களுக்குக் காண்பித்து, தனக்கு உரிமையுள்ள சிநேக்தர்களுக்குச் சில வெகுமதிகளைக் கொடுத்து, தன் உதாரத்துவத்தைக் காட்டுவான். ஆனால் சிரலுவி ஜாதியானுன வியாபாரியொருவன். வர்த்தகங்கெய்யத் தூரதேசங்களுக்குப் போயிருந்தும், அவ்வார்த்தகத்தில் சித்திபெறுமல்ல தன் ஊருக்குத் திரும்பிவருவானுகில், அவ்வுரிமை ஜனங்களைல்லாம் அவனை ஒரு மூடனைறும், அவன் தூரப்பிரயாணங்குசெய்தும் தன் தலைமயிகாத் தவிர மற்றொன்றையுங் தன்னுடன்கூடக் கொண்-

வெரவில்லையென்றும் இழிவாய்ப்ப பேசி நய்யாண்டிபண்ணுவார்கள்.

திசெம்பர்ம் 24-ல் மேஸ்டர் பார்க் என்பவர் காஜீகா நாட்டின் எல்லைப்பட்டணமாகிய ஜோஹா என்னும் ஊருக்குப்போய், அவ்யூரில் டேடி (Dooty) என்றழைக்கப்படும் ஓர் பிரதான உத்தியோகஸ்தன் வீட்டில் தங்கினார்.



இருசமுசாரிகள்,

அவ்வது

பேராசையின் பெருந்ஷ்டம்.

ஈந்தியாவிலுள்ள ஓர் நாட்டில் வெகுகாலமாய் மழைவருஷி யாமல் நிலங்களெல்லாங் தீய்ந்து திடலாய்ப்போன சமயத்தில், அந்காட்டிலுள்ள ஓர் கிராமத்தில் அடுத்து வாசனஞ்செய்த நிதானன், பேராசையன் என்ற இரண்டு சமுசாரிகள் ஓர்நாள் தங்களுக்குச் சொந்தமான வயல்களைப் பார்த்துவரப் போன்போது, அங்கே குடிப்பதற்குத் தண்ணீர்கிடையாமல் தாக்சோகத்தினால் அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் ஓர் மரத்தழியில் உட்கராந்துகொண்டு, தங்கள் ஆடுமாடுகள் மேய்ச்சலற்று மடிந்துபோகிறதையும், காணி பூமிகள் விளையாததினால் தங்கள் சமுசாரம் பிள்ளைகுட்டிகள் தகுந்த ஆகாரமற்று வருந்துகிறதையும் நினைத்து மிகுந்த மனக்கிலேசமுற்று, கடவுள் போதுமான ஜலத்தை அதுக்கிரகிக்க வேண்டுமென்று வெகு ஆவலுடன் பிரார்த்தனைசெய்தழர்கள். அச் சமயத்தில் திடென அங்கே ஓர்வித அமைத்துவன்டாக, பட்சி ஜாதிகள் தம் பாடல்களை நிறுத்திவிட்டன; ஆடுமாடுகள் தம் கூச் சல்களைவிட்டு ஓய்க்கன. அப்போது அச்சமுசாரிகளிருவரும் இந்துதனத்தைக் கவனித்து ஆச்சரியமடைந்து, அதற்குக் காரணம் யாதென அறியும்பொருட்டுத் தங்களைச்சுற்றி எப்பக்கத்திலும் பார்த்தபோது, பிரம்மாண்டகாத்திர சொருபத்தையுடைய ஒரு தேவதானானவன் ஆகாயத்தின் வழியாய்த்தங்களுக்கு நோக இறங்கி வரக்கூடிடார்கள். அவன் ஒரு கையில் ஏராளமான அரிக்கட்டுகளையும், மற்றொரு கையில் நாசம்பண்ணும் கருவியாகிய கருக்குள்ள ஒரு பட்டயத்தையும் பிடித்துக்கொண்டிருந்தான். அவர்

கள் அந்தத் தூதனைக் கண்டவுடனே எடுக்கமுற்று அவனுக்குத் தப்பித்துக்கொண்டோடிப்போக எத்தனித்தார்கள். அப்போது தூதன் சாந்தமும் அமைதலுமான தொனியோடு அவ்விருவரையும் அழைத்து: சாம்பலுங் தூசியுமானவர்களே! உங்கள் உபகாரியாகிய என்னைவிட்டு இவ்விதமாய் ஏன் ஒடுகிறீர்கள். நான் உங்களுக்கு நல்லவரங்களைக் கொடுக்கும்பொருட்டு வந்திருக்கிறேன். நீங்கள் இப்பொழுது ஜலத்திற்காக ஆவலாய்ப் பிரார்த்திக்கிறீர்கள். நான் உங்கள் விருப்பப்படி வேண்டிய ஜலத்தைக்கொடுப்பேன். ஆகையால் உங்களுக்கு எவ்வளவு ஜலம் உண்டானால் உங்கள் மனதுக்குத் திர்ப்பிகரமாயிருக்குமென்றுமாத்திரம் எனக்குச் சொல்லுங்கள். நான் கேட்ட இக்கேள்விக்கு ஆய்வுதோய்ந்து பாராமல் திடீரென மறுமொழிசொல்லாதேயுங்கள். அதைப்பற்றி தீர்க்காலோ சனைசெய்யுங்கள். மேலும் சரீரச்காரநுபவத்திற்கு வேண்டிய பொருட்கள் மிகக் குறைந்துபோனால் மோசங்கள் நேரிடுகிறதுபோலவே, அப்பொருட்கள் மட்டுக்குமிஞ்சியிருந்தாலும் பெரியதீவையுங்கள், தாக்கோகமுள்ள ஒருவன் திடீரெனத் தன்னீருக்குள் பாய்ந்து முழுகிப்போவதுபோலே நீங்கள் நடவாதேயுங்கள். நல்லது நிதானனே! ஸ் விரும்பும் வரத்தைக் கேள் என்றுன். அதற்கு நிதானன், ஓ அன்பும் உபகாரகுணமும் பொருங்கிய நல்லதானே! நான் இப்போது மனக்கலக்கமுற்றிருக்கிறபடியால், என் தப்பிதங்களை மன்னித்து, உன் கண்களில் எனக்குதயவுகிடைக்கும்படி அதுக்கிரகி; உன் உத்தரவின்படி நான் ஆசைப்படும் வரத்தை உனக்கு வெளிப்படுத்துகிறேன். அது யாதனில், கோடைகாலத்தில் ஒருபோதும் வற்றிப்போகாததும் மாரிகாலத்தில் பிரவாகவெள்ளமாய்க் கலாபுரண்டோடாததுமானார் சிற்றுறு எனக்குக் கிடைக்கும்படி ஸ் கட்டனோயிடவேண்டுமென்றுன். அதற்குத் தூதன் மறுமொழியாக: நிதானனைப்பார்த்து: உன் அபிஷ்டப்படி ஸ் கோறியதை உனக்குக் கட்டனோயிட்டேனன்று சொல்லி, உடனே தன் கையிற் பிடித்திருந்தபட்டயத்தைக்கொண்டு பூமியில் கீற, அசுண்மே அவர்கள் சிற்குமிடத்திலிருந்து, ஓர் ஈல்ல நீரூற்று குழியிலிட்டுப் புற்பட்டு, நிதானனுடைய வயல்களுக்குச் சமீபத்தில் ஓர் சிற்றுராக ஓடிந்து. உடனே அங்கே புல் பூண்டு விருட்சங்கள் செழிப்பாய் ஓங்கி

வளர்ந்து பசுமையாய்த் தளிர்விட்டு அலங்காரமாய்ப் புஷ்பித்து சுகந்த பரிமளவாசனையை எத்திசையிலும் வீசின. ஆடுமாடு முதலிய ஜீவஜெந்துக்களெல்லாம் அச்சிற்றுற்றண்டையில் வந்து தம் தாக்கோகத்தைத் தீர்த்து ஆனந்தபரவசமடைந்தன. அப்பால் தூதன் பேராசையனைப்பார்த்து, நீ கோறும் வரம் யாதென்று கேட்க, அதற்குப் பேராசையன் விஸ்தாரமும் மாட்சிமையும், பொருந்திய கங்காநதியானது இப்போது ஓடும் வழியைவிட்டு விலகி என் நிலங்களுக்குச் சமீபமாய் வந்து பாய்ம்படிக்கு நீர் கட்டளையிடவேண்டுமென்றான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நிதானனென்பவன் தன் அயலானுகிய பேராசையன் தூதனிடத் தில் கேட்ட மகா பெரிய வரத்தைப்பற்றி யோசித்து, ஜியோ! இந்தப் பெரிய வரத்தை நான் முன்னுட்யே தூதனிடத்தில் கேட்டுக்கொள்ளாமற்போனேனே என்று சற்று மனவியாகுலமடையத் துவக்கினான். அப்போது தூதன் பேராசையனைப்பார்த்து, ஒ மதி யீனமுள்ள மனுஷனே! இவ்வளவு பேராசையுள்ளவனுயிராதே. நீ உபயோகிக்கக்கூடாத அல்லது அநுபவிக்கக் கூடாத வஸ்துக் களினால் உனக்கென்ன பிரயோஜனம்? உனக்கவசியமானதைத் தோரா, அதைமாத்திரம் நீ நாடித் தேடு: இப்படிக்கின்றி நீ பேராசைகொள்வது பெரிய மதியீனந்தான். ஆகையால், நீ நன்றாய் யோசித்து இரண்டாந்தடவை விவேகமாய் என்னிடத்தில் வரத்தைக் கேள் என்றான். இதைக் கேட்டபின்னும் பேராசையன் தான் முன்கேட்ட வரத்தையே தூதனிடத்தில் கேட்டுவிட்டு கங்கைநதியானது தனக்குச் சொந்தமாகுங் காலத்தில் தான் அக்கிராமத்திலுள்ள எல்லாக்குடிகளிலும் மகா பெரியவனுக்கால மென்றும், அப்போது நிதானனென்பவன் தனக்குமுன்பாக மிகவும் தாழ்ந்த அந்தஸ்தை உடையவனுக இருப்பானென்றும் காம்பி, தன்னிலேதானே அகமகிழ்ந்து ஆனந்தபரவசப்பட்டுக்கொண்டிருந்தான். பின்பு தூதனுளவன் கங்கைநதியின் திசையை நோக்கி மறைந்து போனான். அப்போது, இரண்டு சமூசாரிகளும் இனி என்ன சம்பவிக்குமென ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பேராசையன் அச்சமையத்தில் மிகவும் மேட்டிமையுள்ளயனும் நிதானனை நோக்கி இழிவோடு பார்த்துக்கொண்டிருந்தான். இப்படியிருக்குந்தருணத்தில் திடீரென அகோரபெருவெள்ள இளைச்சல் கேட்கப்பட்டது; உடனே மகா விஸ்தார

முன்றுவது: பண்டத்துக்குப் பண்டம் பதிற்கொடுத்து மாற்றும் பொழுது, அப்பண்டங்களின் விலை ஒன்றுக்கொன்று சரியொத்து வரவேண்டும்; இல்லையென்றால் பண்டமாற்று நடவாது. விலையில் ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்ச்சியுள்ள ஒரு மாங்காயைக் கொடுத் துத் தேங்காயை மாற்றுகிறதெப்படி? சேலையைக்கொடுத்து ஊசி யைக் கொள்ளுகிறதெவ்விதம்? அன்றியும், ஒரு பொருளைக்கொடுத்து அதன் விலைக்குச் சரியாய்ப் பலபொருட்களையும், பல பொருட்களைக்கொடுத்து அவற்றின் கிரயத்துக்கு ஒரு பொருளையும் வாங்கவேண்டியது வரும். உதாரணமாக: ஒரு தச்சன் பல்நாள் வேலைசெய்து ஒரு பெட்டி உண்டாக்குகிறான். அப்புறம் அந்தப் பெட்டியின் விலைக்குச் சரியாய் அவனுக்கு அரிசி, உப்பு, புளி, மிளகாய், காய்கறி முதலிய பலசாமான்கள் அவசியம் தேவையாயிருக்கின்றன. அப்பொழுது அவன் என்ன செய்வான். அரிசிக்கா, உப்புக்கா, புளிக்கா, எதற்கென்று தன் பெட்டியைக் கொடுப்பான்? அவ்வாறே ஒரு தோட்டக்காரனுக்கு ஒரு வஸ்திரம் தேவையாயிருந்தால், அவன் தன்னிடத்துள்ள காய், கணி, கிழங்கு முதலியவற்றைத்தான் பதிற்கொடுக்கக்கூடும். ஆனால் புடவைக்காரனுக்கு ஒரு புடவையின் விலை பெறுமான அவ்வீளவு காய்கறி அவசியமிருது. வாங்கிப் பலநாளுக்கு வைத்துக்கொள்ளலாமென்றாலும் அவை அழுகிக் கெட்டுப் போம். மேலும் அந்தப் புடவைக்காரன் புடவையைக் கொடுத்துக் காய்கறிமர்த்திரமல்ல, அவற்றிலும் அவசியமான வேறு பலபதார்த்தங்களையும் கொள்ளவேண்டிய ஆத்திரமுடையவனுமிருப்பான். ஆதலால் இப்படிப்பட்ட விஷயங்களிலெல்லாம் பொதுப்பொருளாய் ஒன்று நடுநின்று உதவினாலொழிய மற்றப்படி பண்டமாற்று கிஞ்சித்தும் நடந்தேருது.

நான்காவது: பண்டத்துக்குப் பண்டமாழுமல் வேலைக்குப் பண்டமாறும்படி நெரிட்டால், மேற்கூறிய சங்கடம் மிகவும் அதிகரிக்கும். ஒரு கூவிக்காரனுக்குச் சோறுவேண்டுமானால் சமுச்சாரியிடம் போய் உழவேண்டும். காய்கறி வேண்டுமானால், தோட்டக்காரனிடம் போய் வேலைசெய்யவேண்டும். செருப்புவேண்டுமானால், சக்கிவிக்குப் பணிவிடைசெய்யவேண்டும். ஆனால் அவன் ஒரு விடுகட்டவேண்டுமானால், யார் யாரிடம் போய் என்னென்ன வேலை செய்யவேண்டுமோ தெரியாது.

கடைசியாய்ப் பணமில்லையென்றால் தொழிற்பலன் அதிகரிக்கும்படி விணைபகுத்துச் செய்யும் ஏற்பாடுமில்லை. ஒவ்வொரு மஜுஷினும் ஒவ்வொரு வேலையையுன் செய்து தீரவேண்டும். அதனால் வேலையில் யாதொரு தேர்ச்சியும் திருத்தமும் பிறவாது. பெரியகாரியங்களைச் செய்கிறதற்கு கைமுதலென்று ஒன்று ஒருவரிடத்திலும் இராது. ஆகவே தேசத்தில் யாதொரு விர்த்தியுஞ் செழிப்புமின்றி ஐங்களெல்லாம் மூடமடைந்து தாழ்ந்துபோவார்கள். கொள்வாருக்கும் கொடுப்பாருக்கும் பொதுப்பொருளாய்நடுநின்றுதவுகிற ஒன்று இல்லாத தேசங்களெல்லாம் இதே ஸ்திதியில் இருக்கின்றனவென்பதற்குச் சந்தேகமில்லை.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு பொருள் நடுநின்றும்போது மேற்காட்டிய சங்கடங்களில் ஒன்றுயினுமில்லாமல் தேசத்திற்கு மிகுந்த வாழ்வும் நன்மையுமுண்டாவதற்கு ஏதுவாகிறது.

நாம் பண்டத்துக்குப் பண்டம் பதிற்கொடுத்து மாற்கிறதை விட்டு, சகலருக்கும் சம்மதமரப் எங்கும் செல்லத்தக்க பொதுப் பொருள் ஒன்றைத் தெரிந்துகொள்வோம். அதைக் கொடுத்துத் தனக்குத் தேவையான எந்தப் பொருளையும் மாறிக்கொள்ளலாமென்று ஒவ்வொருவனுக்கும் தெரிந்திருக்கட்டும். அப்புறம் அதின் மூலமாகப் பண்டமாற்று நிராடங்கமாய் நடந்தேறும். அந்தப் பொருள் இன்னதாகத்தானிருக்கவேண்டுமென்று நியதி யில்லை. உப்போ, புளியோ, தானியமோ, தவசமோ, இரும்போ, பொன்னே எதுவாயிருந்தாலும்சரி, எல்லாரும் ஒத்துக்கொண்டதாய்மாத்திரமிருக்கவேண்டும். அதுபோதும். அதைக்கொண்டு கொள்வன கொடுப்பன தட்டின்றி நடத்தலாம். ஒருவன் தன்னிடத்துள்ள எதையும் அந்தப் பொருளுக்கு மாறலாம். தனக்குத் தேவையான சகலத்தையும் அதைக்கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அந்தப் பொருள் நமக்கு வேண்டியதுவு லேசாய்ப் பிரிக்கப்படக்கூடியதும் கெட்டுப்போகாததும் யாவும் கையிலெடுத்துக்கொண்டுபோகத்தக்க அடக்கமும் சுனுவான பருவமுள்ளதாயிருக்குமானால், அதனாலுண்டாகிற அதுகூலங்கள் மிகுதியாம். அதைக்குறித்து அப்பாற் சிந்திப்போம்.

இப்படி எங்குஞ் செல்லுகிற பொருள் ஒன்று நடுநிற்கிறது பொருளுடையவர்கள், தொழிலாளர், வேலைக்காரர் கூவியாட்கள் என்றிவர்களுக்கு மிகுந்த பிரயோஜனமல்லாமலும் விணைபகுத்

துச் செய்யுமுறைக்கும் அதிக அநுகூலமாகும். இன்னர் இன் னர் இன்னின்னவேலைதான் செய்யவேண்டும், இன்னின்னாருக்கு இன்னின்ன இடத்தில் வேலைசெய்தால்தான் குறித்தபொருள் கிட்டும் என்றதில்லை. யாரும் எங்கும் எந்தவேலையும் செய்யலாம். உழுதாலுஞ் சரிதான், மரமறுத்தாலுஞ் சரிதான், செருப்புத்தைத்தாலுஞ் சரிதான். அதற்குப் பதிலாக எங்கும் செல்லும் பொருள் கிடைக்கிறது. இதைக்கொண்டு ஒருவன் தனக்குத் தேவையான அன்னவஸ்திரமுதலிய எந்தப்பொருளையும் வாங்கிக்கொள்ளலாம்; அன்றாடகள் செலவானதுபோக மீதியைச் சேர்த்துவைக்கலாம். அது அவனுக்குப் பின்தி வீடுகட்டவோ, கலியாணம்பண்ணவோ தள்ளாதகாலத்தில் சௌகணியமாயிருங்கு சாப்பிடவோ சகலத்துக்கும் உதவும்.

இப்படிப்பட்ட பொருள் ஒன்றில்லாமல் உலகம் நடைபெறுதல் அசாத்தியமாயிருந்ததினாலோதான் ஜனங்கள் அறிவில் தேரூத அக்காலத்தும்கூட பற்பல பொருட்களைத் தெரிந்து இதுகாரியத்துக்கென்று உபயோகப்படுத்திவந்தார்கள். பூர்வத்தில் ஆடுமேய்த்து ஓலைனான்செய்த ஜாதியார் ஆடுகளையே நாணயமாக வழங்கி வந்தார்கள். அப்புறம் இதுவும் இவ்வினமாகிடு பிறவும் கொடுக்கல் வாங்கலே முதலியவற்றிற்கு அவ்வளவு வசதியுள்ளனவுள்ள வென்று கண்டு, வெள்ளியை உபயோகப்படுத்தினார்கள். வெள்ளியென்று சொல்லும்போது இப்பொழுது நடமாடுகிற நாணயம் போல அச்சடித்ததல்ல; சிறிதும் பெரிதுமாகிய வெள்ளிக் கட்டிகளோயாம். அவற்றை நிறுத்துக்கொடுத்துக் கணக்கிடுவந்தார்கள். இது பல்லினாலேசுத்தில் நடந்தது. கிரேக்கரும் ரோமரும் முதலாவது பித்தனையையும் இரும்பையும் வழங்கினார்கள். அப்புறம் தங்கமும் வெள்ளியும் அவற்றிற்குப் பதிலாக உபயோகப்பட்டன. இவைகளே இக்காலத்தில் நாகரீகமடைந்திருக்கிற தேசங்களிலெல்லாம் வழங்குகின்றன. இவற்றின் குனுகுணங்களைப்பற்றி இனிச் சிந்திப்போம்.

ச ம ா ச ர ர ம்.

ஜாங்குபாய்க் கடிதாணயம்.—இந்தியதுரைத்தனத்தார் ஜனங்களின் உபயோகத்திற்காக ஜிங்குபாய்க் கடிதாணயம் அச்சுடித்துச் செலுத்தும்படி ஆர்கயில் பிரபு உத்தரவுசெய்திருக்கிறார். இப்படிப்பட்ட கடிதாணயம் ஜனங்களுக்கு மிகவும் உதவியாயிருக்கும்.

சீனர் அறுஞாஹபேர் அக்கினியால் பட்சிக்கப்பட்டது.—போன மு 4 லெட்ன்ஜோன் என்னும் கப்பல் சீனாவைச் சேர்ந்த மக்களை வில் அறுநாற்றைம்பது கூவிஜனங்களை ஏற்றி அங்கிருந்து புறப் பட்டது. ஒரே அந்தக் கப்பல் ஹோங்கோங்குக்குத் தெற்கே சுமார் அறுபதுமைல் தூரமாக ஓடினபொழுது சடிதியில் கப்பல் நெருப் புப்பற்றியதென்று காணப்பட்டது. இது எப்படிச் சம்பவித்த தென்று இதுவரையில் தெரியவில்லை. மாலுமியும் கப்பற்காரரும் கப்பற்படுவை கடவில் இறக்கி அதில் ஏறித்தப்பி மக்களைவில் சேர்ந்தார்கள். கூவிக்காரரில் ஜிம்பது அறுபதுபெயர் கடவில் மிதந்த பாய்மரம் ஒன்றைப்பிடிக்க, செம்படவர் சிலால் ரக்கிக்கப் பட்டார்கள். இவ்வாறு தப்பின சொற்பதொகையான ஆட்களைத் தவிர மற்றக் கூவிக்காரர் யாவரும் அக்கினிக்கு இலாயானார்கள். இக்கப்பல் போர்த்துகேச கப்பல். இது மிகவும் பயங்கரமான சம்பவம்.

உதாரமான சேய்கை.—தச்சணதேசத்துப் பிரபுக்கள் நமது இராணியுடைய இரண்டாவது குமார் இத்தேசத்திற்கு வங்கிருந்ததை எப்போதும் ஞாபகப்படுத்தும்பொருட்டு 30,000 ரூபாய் சேகரித்து அதில் 20,000 ரூபாயால் அந்த ராஜபுத்திரன் பேரால் பூனைவில் பெண்களுக்குக் கல்விச்சாலை ஒன்று ஏற்படுத்தவும், மீந்த 10,000 ரூபாயால் பம்பாய் சர்வகலாசாலையில் பி. ஏ. பட்டம் பரிட்சைகொடுத்து உயர்தாம் அடையும் மாணுக்கர்களுக்கு வருஷங்களாயிருக்கிறார்களாம்.

இரண்டாவது: அது அதிகவிலையுள்ள பொருளாயிருக்கவேண்டும். அதன்னவெனில்: சிறிய பரிமாணத்தில் பெரிய வேலையைக் குறிக்கும்பொருளாயிருந்தால்தான், அதை யாவரும் வெகுசுலபமாய் ஒரிடத்திருந்து மற்றோரிடத்துக் கொண்டுபோகக்கூடும். அல்லவென்றால் வசதியின்மையும் கடும்பிரயாசையுமுண்டுபட்டுப் பயனற்றுப்போம். ஒரு மாசத்து வேலைக்குக் கூவியாக நூறுதுலாம் இரும்பை அல்லது இருநூறு துலாம் புளியை ஒருவன் வாங்கிக் கொண்டுபோகவேண்டுமானால், அதனால் அவனுக்கு விளையும் சங்கடத்தையும் சஷ்டத்தையும் சொல்லித் தெரியவேண்டியதில்லையே. ஆதலால் பண்டமாற்றுக்கு அநுகூலமாய் நடுநிற்கும் பொருளாகிய பண்மானது எவ்விதத்திலும் சருங்கிய காத்திரமும் மிகுந்த விலையுமள்ளதாயிருக்கவேண்டும்.

மூன்றாவது: அதன் விலைக்கு யாதொரு குறைவுநேரிடாமல் வேண்டிய அளவு அது சிறிதும் பெரிதுமாகப் பிரிபடக்கூடிய பொருளாயிருக்கவேண்டும். அப்பொழுதுதான் பெரிதும் சிறிதுமான வேலைகளுக்கும், குறைவும் மிகுந்தியுமான பொருட்களுக்கும் பதிலாக அதைக் கொடுக்க இடமிருக்கும்.

அப்படியாயின், தானியதவசமுதலிய பொருட்கள் மணிமணி யாய்ப் பிரிபடக்கூடியனவாயிருக்கின்றமையால் இவைகள் பண்டமாற்றுக்கு நடுநின்று வழங்குவகர்க்கு உதவாதாவெனில், அவை பிரிபடக்கூடியனவாயினும், மிகுந்த முப்பைக் குறிக்கத்தகுந்த விலையுயர்ந்தனவெல்லவாதலால் அவை தவாவாம். மேலும் வயிரமுதலிய ரத்தக்கற்கள் மிகுந்த விலையுயர்ந்தனவாயினும், நமக்கு வேண்டியவாறு அவை பிரிக்கப்படக்கூடிய தன்மையுடையனவல்லவாயிருப்பதினால் அவையும் உதவாவாம். ஏனெனில், அவை களைப் பிரித்தால் அவை நாசமுறுமேயன்றி, துண்டுகளை மறுபடியும் ஒன்றுசேர்த்து ஒரு பொருளாக்க முடியாது.

நான்காவது: பண்டமாற்றுக்கு நடுநின்று வழங்கும் பொருளுக்கும், மற்றப் பொருட்களுக்கும் எளிதில் வித்தியாசங் தோன்றத்தக்கதாயிருக்கவேண்டும். அப்படியிருந்தால்தான் வஞ்சனைக்கு இடமின்றி அப்பொருளைப்போலத் தோன்றும் கள்ளாப்பொருட்களை உடனே கண்டுபிடித்துத் தள்ள வகையுண்டு. ஒளியிலும் நிறத்திலும் கணத்திலும் பேதப்பட்டிருக்கிற பொருட்களை ஒரே

பார்வையில் எப்படிப்பட்டவர்களும் வித்தியாசம் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.

சிந்தாவது: அது கூடியவரையில் கெட்டழிந்துபேர்கத்தகாத தாயிருக்கவேண்டும். ஆடு, மாடு, தானியதவசமுதலிய பொருட் களைப்போல அழிந்துபோகக்கூடியதாயிருக்குமாகில், அதை வாங்கிப் பத்திரப்படுத்திவைக்க யார்தான் பிரியப்படுவார்கள். அந்தப் பொருட்கள் பழுதடையவே, அவற்றின் விலையும் விழுஞ்சுபோம். ஆதலால் பண்டமாற்றினிமித்தம் ஜனங்கள் பத்திரப்படுத்திவைக்கக் கருதும் பொருள் கூடியவரையில் கெட்டுப்போகக்கூடாத பொருளாகவே இருக்கவேண்டும்.

ஆருவது: நாம் சில சமயங்களில் அதிகமும், சில சமயங்களில் கொஞ்சமும் மாறவேண்டியவர்களாய் இருப்பதினால், இவ்விருவகைக்கும் இனங்க பண்டமாற்றுக்கு நடுநிற்கிற பொருளும் இருவகையானதாயிருந்தால்தான் சங்கடமிராது. ஒன்று உயர்ந்த விலையுள்ளதும், மற்றது தாழ்ந்த விலையுள்ளதுமான இருவகையான பொருளாயிருக்கவேண்டும். அப்பொருது அதிகம் வாங்கும்போது உயர்ந்தபொருளையும், கொஞ்சம் வாங்கும்போது தாழ்ந்தபொருளையும் காரியத்துக்குத்தக்கப்படி உபயோகப்படுத்தலாம். அதனால் அநாவசியகமான பலவகைத் தொந்தரவுகளும் பிரயாசங்களும் ஒழிந்துபோகும். பண்டமாற்று வெகு சுலபமாயும் அதிக பிரயோஜனமாயும்:

பரிவருத்தனை செய்கி நகு உபயோகமாய் நடுநிற்கிற பொருள்கள் எவ்வயானாலும் அவற்றிற்கு இருக்கவேண்டிய லட்சணங்கள் இவைகள்தான். அப்படியானால் இவ்வறுவகை லட்சணங்களையும் பொன்னினிடத்தும் வெள்ளியினிடத்துமான்றி, வேறு பொருட்களில் காலூகிறது அரிது. நாம் அறிந்தவற்றுள்ளைல் வாம் இவைகள்தான் அதிக விலையேறப்பெற்றவும், எக்காலத்தும் எல்லாவிடத்தும் மாறுத ஒரேவிலையுள்ளவும், யாதோரு ஏஷ்டமு மின்றி நமக்கு வேண்டியவாறு நுண்ணியபாகங்களாய்ப் பிரிபடக்கூடியவும், இப்படிப் பிரித்தவற்றை மறுபடியும் ஒன்றுய்ச் சேர்க்கச்கூடியவும், பிறபொருட்களினின்று வெகு கேளாய் வித்தியாசம் விளங்கக்கூடிய நிற்கதையும் கண்டதையுமுடையவும், எவ்வளவுகாலஞ் செல்லினும் அழியாமலும் கெடாமலும் ஒரேவித

மாய் இருக்கத்தக்கவுமான பொருட்களாய் விளங்குகின்றன. பெரியகாரியங்களுக்குப் பொன்னையும், சிறியகாரியங்களுக்கு வெள் ஸியையும் ஒன்றுக்கொன்று விலைகிறப்பமின்றி ஒத்துப்போகத் தக்கதாய் வழங்கலாம். இவ்விருவகை லோகங்களினுடைய லட்சனங்கள் இவ்வாறு பரிச்சாரமாக யாவரும் விளங்கிக்கொள் ளக்குடியனவாயிருப்பதினாலோதான், மனிதர்கள் நாகரீகத்தில் விரத்தியடைய ஆரம்பித்த வெகு பூர்வகாலத்திலேயே இவற்றைத் தெரிந்துகொண்டார்கள். இவற்றின் பிரயோஜனம் எவர்க்குங் தெளிவாய்ப் புலப்பட்டமையால், எல்லா ஜாதியாரும் இவற்றை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். அதனால் அவை இந்நாள்வரையும் அதிக அருமையாயும், பரிவர்த்தனையென்கிற இவ்விஷயத் துக்கு எவ்விடங்களிலும் உபயோகப்படுகின்றனவாயும் இருக்கின்றன. பொன்னையும் வெள்ளியையும் நாணயமாக வழங்குதற்குக் காரணமிதுவே. அவை பண்டமாற்றுக்கு மிகுந்த அநுசலமும் வசதியும் பிரயோஜனமுமென்று ஐநங்கள் கண்டுகொண்டதினாலேயே, அவற்றை அவ்வாறு வழங்குகிறார்கள். இதுவன்றி துரைத்தனத்தாருடைய அதிகாரத்தினாலாவது கட்டளையினாலா வ்து மனிதர்கள் அவற்றை உபயோகப்படுத்துகிறார்களென்று கிணப்பது பிசகு. உழுகிறதற்குக் கொழுவும், “கொத்துகிறதற்கு மண்வெட்டியும், வெட்டுகிறதற்குக் கோடரியும் மற்றவைகளைப் பார்க்கிலும் வசதியானவையென்று மாந்தர் எப்படித் தெரிந்து கொண்டார்களோ, அப்படியே பண்டமாற்றுக்குப் பொன்னையும் வெள்ளியையும் தெரிந்து உபயோகப்படுத்திவருகிறார்கள். இவற்றை நாணயமாக அடித்து உபயோகப்படுத்துவதைப்பற்றி இனிமேற் சிந்திப்போம்.



வாலிபத்திற் செய்யவேண்டிய பழக்கங்கள்.

(தொடர்ச்சி.)

ஒன்பதாவது: எந்தச் சமயத்திலும் தூர்க்கணத்துக்கு இடங்கொடாமல் உன்னை அடக்கி ஆளப் பிரயாசப்படு.

கல்விகிறகும்படி வருங்கி நெடுநாட் கழுமுயற்சி செய்துவருகிறதினால், தேகமும் மனமும் வெகுவாய் இளைத்துத் துன்பும் கின்றன என்பது யாவர்க்குங் தெரிந்தகாரியமே. அதனால் கல்

வியில் அதிகமாய் முயலுகிறவர்களுடைய உணர்ச்சி தத்துவம் அதிகக் கூராகி, ஒன்றையும் பொறுமையோடு தாங்கிச் சகிக்கத் தக்கத் திராணியற்றுப்போகிறது. இதனுலோதான் அதிகக் கல்வி மாண்களுக்கு எளிதில் கோபமுண்டாகிறது. சிறந்த படிப்பு ஸிக்களென்று பேர்பெற்றிருந்தவர்களில் அநேகர் எழுதிய நாலுக் கும் நடந்த நடக்கைக்கும் ஒற்றுமை காண்பதற்கு. அவர்களும் டைய எழுத்தைப்பார்த்தால் அதில் மிகுந்த அன்பும், பட்ச மும், பொறுமையும் விளங்குகின்றன; நடக்கையைப் பார்த்தா லோடுபெரும்பாலும் கோபமும், துடுக்கும், சகிப்பின்மையும் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட சுபாவமுள்ளவர்களால் இந்தச் சிறந்தநூல் எழுதப்படல் சாத்தியமாவன்று எவரும் பிரமிக்கத்தகுந்த சிரில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தன்னை அடக்காமல் இவ்வாறு துர்க்குணத்துக்கு இடங்கொடுக்கப் பழகிவிட்டதனால், அவர்களுடைய நல்ல நாமத்துக்கு என்றும் ஒழியாத இழிவும் வகையும் உண்டானதுமாத்திரமல்ல, அவர்கள் காண பித்த துன்மாதிரியினால் அநேகர் கெட்டுப்போவதற்கும் ஏது வாயிற்று. ஆதலால் மாணுக்கனே! நீ இதனால் எச்சரிப்படைந்து விழிப்பாயிரு. நீ உன் சுபாவத்தை அடக்கி ஆளவேண்டுமே யொழிய, அது உன்னை ஒரு விளாடியாகிலும் ஆண்டுளைள்ள இடங்கொடாதே. அதை எப்பொழுதும் ஜெயித்து மேற்கொள்ளப் பழகு. இல்லாவிட்டால் கடிவாளமிழந்த காட்டுக்குதினா வாரிக் கொண்டு போவதுபோல அது உன்னை வாரிக்கொண்டுபோய், பின்பு ஒருக்காலும் ஏறிவரக்கூடாத அகாதமான படுகுழியில் தள்ளிவிடும். “தன்னை அடக்குகிறவன் சத்துருவினுடைய அராணை அழித்து உட்பிரவேசிக்கிற சத்தவீரனிலும் அதிகம்” என்றறி.

தோழனேடு துடுக்குத்தனமாய்ப்ப பேசும் பழக்கம் யாவரிடத் தும் வெசுகிச்சிரமாய் உண்டாய்விடும். இதற்குக் காரணமென்ன வெனில்: ஒருவன் தனக்குச் சிறேகிதனையிருப்பதினால், என்ன மின்றி அவனிடத்தில் எதையும் நினைத்தபடி பேசத்துள்ளிவதே. இது வரவரப் பலத்து வேர்கொண்டு கடைசியில் நிவிர்த்திக்க முடியாத பழக்கமாய்விடுகிறது. அப்புறம் அது சிறேகிதர், அயலார், அங்கியர், பெரியோர் என்கிற பேதமின்றி எவரிடத்தும் அப்படியே பேச ஏவுகின்றது. பிறர் அதைக் கேட்டுச் சகியாமல் புதிந்சொல்லும்போது, கோபத்தையும் கடுஞ்சொல்லியும் வினைக்

கின்றது. அதனால் ஒருவனுடைய கற்குண நற்செய்கை முழு மையுங் கெட்டுப்போகின்றது; அவன் நாலுபேர்கூடிய கூட்டத் தில் நல்லவாசனை இழந்துபோகிறான். ஆதலால் யோசனையின்றிப் பேசங் துடுக்குப்புத்தியை இளைமையிலேயே ஒழிக்கவேண்டில் பிரபுத்துவமான நடத்தையைப் பின்பற்று. “தோழனேஞ்செய்வதை ஏன்ற ஒளவை வாக்கை உள்ளத்தில் அமைத்து, எப்பொழுதும் யாவரிடத்தும் யோக்கியமானதைப் பேசப் பழகுஞ்சன் உள்ளம் பெருமையினாலும் வஞ்சனையினாலும் மூடப்படாமல், யாவருங் காணத்தக்க சுத்தமூம் நூய்க்கீமயும் விசாலமூமாயிருக்கட்டும். வெளிக்குமாத்திரமல்ல, உள்ளபடியே உன் நெஞ்சிற் காவின்றி உண்மையாயிரு. இப்படிப்பட்ட சிறந்த பிரபுத்துவமான குணம் சிலருடைய உள்ளத்தில் இருக்கின்றது. அது வெகு சீக்கிரத்தில் வெளிப்பட்டு யாவராலும் புகழ் ந்து கொண்டாடப்படுகிறது. ஆனால் சிலருடைய உள்ளம் அப்படிப்பட்டதல்ல. அது ஒடுங்கிச் சுருங்கிக் குன்றிப்போயிருக்கின்றது. எல்லாம், தனனெண்ணாம், தன் புத்தி, தன் காரியம், தன் ஸாப மேயல்லாது வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட இழிகுணம் அநேகரிடத்தில் சிறுவயதுமுதற் காணப்பட்டனும், சூழிருக்கிற தூர்ப்பழக்கத்தினால் தோற்றினதேயன்றி, இயற்கையும் சகசமூமானதல்ல. ஆதலால் மனமிருந்தால் எவர்களும் மேற்காட்டிய தூர்க்குணத்திற்கு விலகிக்கொள்ளலாம். ஒருவேளை நீடன் சிறுப்பத்திலேயே இவ்வித சுபாவத்தைப் பெற்றிருந்தபோதிலும், இப்பொழுது உனக்கு மனமானால் விசாலமான உள்ளத்தையும் பாரிப்புத்தியையும் அடைந்துகொள்ளுதல் அசாத்தியமல்ல. மெய்தான், பெற்றேர்கள் உன்னை இந்த நற்குணத்தில் சிறுவயதிலேயே வளர்த்தார்களில்லை. ஆனாலும் அவர்கள் அறியாமற்செய்த தப்பிதம் நீ அறிந்தும் அசட்டைசெய்கிற குற்றத்துக்குப் போக்காகுமா?

‘உன் நிலைமையில் மனம் மியமுள்ளவனுயிருக்கப் பழகிக்கொள். எப்பொதும் முறமுறுத்துக்கொண்டு திருப்தியற்றிருக்கும் சுபாவத்திற்கிடங்கொடுப்பாயானால், அதினால் உன் உள்ளத்திலுள்ள சமாதானத்தைக் கெடுத்து, உன்னை யாவராலும் வெறுக்கப்பட்டத்தக்கவனுக்கிக்கொள்வாயென்பதற்கு யாதோரு சங்கீதகமுமி ல்லை. தடைகளும், வருக்கங்களும், சங்கடங்களும், இடையூறுகளுமின்றிக் கல்விக்கடலைக் கடந்து செல்லத்தக்கவர்கள் யார்?’

கணிதருளின் காண்பதும், பாலையின் கொடுமுடியில் ஏறுவதும், சாஸ்திரங்களின் ஆழனித்தையறிவதும் சின்னக்காரியரோ? இவை எவ்வளவு பிரயாசத்தின்பேரில் ஆகவேண்டிய வைகள்! ஆதலால் என்ன நேரிட்டாலும் அஞ்சாமல் அமைகியோ அம் பொறுமையோடும் முயற்சிசெய். வீண் சிந்தனைக்கும் மனோாஜ்ஜியத்துக்கும் இடங்கொடுப்பாகில், அது உன் மனாம் மியத்தை மெத்தக் குறைத்துவிடும். அதனால் மொறுமொறுப்பும் குறைக்குறுதலுமதிகரித்து முயற்சி தளர்ந்துபோக். மனோாஜ்ஜியத்துக்கு இடங்கொடுக்கிற மானுக்கனுக்கு உழைக்க மனமிராது; உழைத்தது பலன்தரும்வளையும் காத்திருக்கப் பொறுமையுமிராது. அவனுக்கு எல்லாம் அங்கிமிழிமே கிடைக்கவேண்டும். மானதமென்கிற ரதத்திலேறி அளாநொடிக்குள் அண்டங்களெல்லாம் சுற்றிப்பார்த்து, கந்தர்ப்பங்கரமொன்றமைத்து, அதில் ஆகாயமாளிகைகட்டி அரசுபுரிய வாஞ்சையுண்டாகிறது: வீண் சிந்தனைகள்கொள்ளும் நமது மனது நமக்குக் கட்டுகிற மாளிகையும், கொடுக்கிற வல்லமையும், அளிக்கிற அதிகாரமும் வெகு உன்னதமாயும் நேர்த்தியாயுமிருக்குமென்றாலும், அவைகள் நிறைவேறப்போகிறவைகளால்ல. ஒரிடத்திற் குந்தியிருந்துகொண்டு, அதிகாரிகளோ, பிரபுக்களோ, கல்விகான்களோ, கலூக்கியானிகளோவாக நம்மைப் பாவித்து மகிழுகிறது லேசு; அப்படிப்பட்டவர்களாகிறதற்கு வேண்டிய முயற்சியை இரவும்பகலும் இடைவிடாமற்செய்து உழைக்கிறதுதான் கஷ்டம். என்னத்திலே முனைத்துக் காய்த்துப் பழுத்தபழும், ஏக்கத்தைமாத்திரம் உண்டு பண்ணுமேயன்றி, நாவிற்கு இனிமைகொட்டாது. சொற்பனங்கண்டு ஈகித்தாருண்டா? முயற்சியிற் கனிந்தபழுந்தான் வாஸ்தவத்தில் இன்பமளிக்கத்தக்கது. வீண்சிந்தனையினால் முயற்சிகுன்றி ஊக்கந்தளர்ந்து மனோரம்மியம் இழுந்துபோகும். ஆதலால் உன் சிந்தனையின் கடிவாளத்தை இறுக்கப்படி, நெகிழுவிடாதே. முயற்சியாலன்றி நூன்றும் சித்தியாகாதென்று திச்சயித்து முயலு.

ஆயிரிக்கா பிரயாணம்.

(தொடர்ச்ச.)

ஜோதுக் என்னும் பட்டணம் ஈராயிரம் குடிகளுள்ளது. இப்பட்டணத்தைச் சுற்றி ஓர் உயர்ந்த மதிலிருந்தது. சத்துருக்களைத் துப்பாக்கிகளைக்கொண்டு சுடும்பொருட்டு அம்மதிலின் மேல்பாகத்தில் அங்கு திறம்யுகளுண்டாக்கி வைத்திருந்தன. மேலும் இப்பட்டணத்திற்குள் வாசம்பண்ணும் ஒவ்வொரு மனிதனுடைய வீடும் பலமான ஒரு சுவரினால் சூழப்பட்டிருந்தபடியால், அப்பட்டணம் ஒரு பெரிய கோட்டைபோலும், அதற்குள்ளிருக்குங் குடிகளுடைய வீடுகள் குட்டிக்கோட்டைகள்போலுமிருந்தன. இப்பட்டணத்திற்கு மேற்கே ஓர் சிற்றூறு ஒடுகின்றது. அதன் இருக்காகளைச்சேர்ந்த நிலங்களில் ஈதெசிகள் ஏராளமாய்ப் புகையிலையும் ஈருள்ளியும் பயிரிட்டு ஜீவனம்பண்ணுகிறார்கள்.

மேஸ்தர் பார்க் என்பவர் இப்பட்டணத்திற்கு வந்து சேர்ந்த மறுநாள் அதிகாலையில் சில குதிலாச்சேவகர்கள் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து, முதலாவது அவ்வீட்டெஜமானை எழுப்பி அழைத்துக்கொண்டு பார்க் என்பவர் படுத்திருந்த படுக்கைக்குச் சமீபமாய்ப் போனர்கள். அப்போது அவர்களுக்குள் ஒருவன் அவர் தித்திலாசெய்கிறுவரன்று நினைத்து, அவர் படுத்திருந்த பாயின்மேல் வைத்திருந்த துப்பாக்கியொன்றைத் திருட்டன வாய் மெள்ள எடுத்துக்கொள்ள எத்தனித்தான். ஆகிலும் அவருக்குத் தெரியாதபடித்து அப்படிச் செய்வது கூடாதகாரிய மென்று கண்டு, தான் கொண்ட நோக்கத்தை விட்டுவிட்டான். பின்பு சற்றுநேரத்திற்குள் வேறு பத்து குதிலாச்சேவகர்கள் அவ்வீட்டின்டை வந்திருக்கி, அதற்குள் பிரவேசித்து, இவர்களும் மூன் வந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் கைகளில் துப்பாக்கிகளைப் பிடித்துக்கொண்டு, பார்க் என்பவர் மிகவும் பிரமிக்காத்தக்காக அவரைச் சுற்றி கோட்டைபோல வளைந்து உட்கார்ந்துகொண்டார்கள். அப்போது பார்க் என்பவர் அவ்வீட்டெஜமானை நோக்கி: இக்குதிலாச்சேவகர்கள் தம்மை அவ்வாறு சூழ்ந்துகொண்டிருக்கும் காரணம் யாதெனத் தமக்கு அவர்கள் தெரிவிக்கவேண்டுமென்றும், அவர்களுடைய சொந்தப்பாலை

தமக்குத் தெரியாததினால் தாம் கற்றிருந்த மாண்பும்கோ பாலையில் அவர்கள் தம்முடன் சம்பாஷிக்கவேண்டுமென்றும் சொன்னார். இதற்கு அவர்கள் சம்மதித்து, அவர்களில் ஒருவீனுகிய ஒரு குள்ளாமளிதன் முன்வந்து முதலாவது சற்றுநோம் முகவுரையாக சில சங்கதிகளைச் சாதுர்யமாய்ப் பேசிவிட்டு, பின்பு பார்க் என் பவ்வா நோக்கி: “நீர் இத்தேசத்தின் சட்டங்களை மீறி கடந்திருக் கிறீர். பிரயாணிகள் செலுத்தவேண்டிய தீர்வைப்பணத்தையும், ராஜனுக்குக் கொடுக்கவேண்டிய வெகுமதியையும் நீர் செலுத்தாமல் இப்பட்டணத்திற்குள் பிரவேசித்திருக்கிறீர். ஆகையால் இத்தேசத்துச் சட்டப்படி, நீர் உம்முடன் கொண்டுவந்திருக்கிற ஆட்களையும் சாமான்களையும் கழுதைகள் முதலிய ஜிவஜங்குக் களையும் நீர் இழந்துவிடவேண்டும். ராஜன் வாசம்பண்ணும் மானு என்னும் பட்டணத்திற்கு உம்மை இச்னமே அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்றும், நீர் இதற்குச் சம்மதியாவிட்டால் உம்மைப் பலவந்தமாய் அவ்விடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமென்றும் ராஜன் எங்களுக்குக் கட்டளைகொடுத்திருக்கிறார். ஆகையால் நீர் என்ன சொல்லுகிறீர்? இச்னமே எங்களோடு ராஜனிடத்திற்குப் புறப்பட ஆயத்தமாயிருக்கிறீரா” என்றார். அவன் இப்படிச் சொல்லி முடித்தவுடனே அவர்களைல்லாரும் ஒன்று போல் எழுந்து பார்க் என்பவ்வாப் பார்த்து, புறப்படும் புறப்படும் என்று துரிதப்படுத்தினார்கள். அதற்கு பார்க் என்பவர் அவர்களை. நோக்கி: “நான் இவ்வீட்டெஜமானிடத்தில் சிலகாரியங்களைப் பேசுமட்டாகவும், என் கழுதைகள் தீனிதின்று முடிக்குமட்டாகவும் நீங்கள் தயவுசெய்து சற்றுநோம் பொறுக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். பின்பு அவர் அவ்வீட்டெஜமானைத் தூரத்தில் அழைத்துக்கொண்டுபோய், தம்மிடத்திலிருந்த வெடிமருந்தில் கொஞ்சத்தை எடுத்து அவனுக்கு வெகுமதியாகக் கொடுத்து, தாம் அச்சமயத்தில் செய்யவேண்டியதின்னென்று தமக்குத் தெரியாததினால், அவன் நல்ல ஆலோசனை தமக்குச் சொல்லவேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டார். அதற்கு அவன் பார்க் என்பவ்வா நோக்கி: “நீர் இத்தேசத்து ராஜனிடத்திற்கு ஒருக்காலும் போகக் கூடாது, இத்தேசத்திற்கும் காசான் என்னும் அடுத்ததேசத்திற்கும் ஒருவேளை சிக்கிரத்தில் யுத்தம் நேரிடும்போலத் தோன்றுகிற படியால், ராஜனிருக்கும் பட்டணத்திற்கு நீர் போய்ரானால்

உம்முடைய பொருட்களை கொள்ளியிடுவதுமன்றி, உம்மையும் சிறைப்படுத்தி அடிமையாய் மற்றவர்களுக்கு விற்றுப்போடு வார்கள். இத்தேசத்து அரசன் உம்மிடத்தில் ஏதாகிலும் நல்ல பொருட்களிருக்கின்றனவென்று கண்டால், அவற்றை எவ்விதத் திலும் அபகரித்துக்கொள்வாரென்பதற்கு யாதோரு சங்கேதகமில் கூயென்றுன். இதைக் கேட்ட பார்க் என்பவர் தம்மை ராஜனி டத்தில் பிடித்துக்கொண்டுபோகவந்த குதிரைச்சேவகரை எவ்விதமாயாவது ஸுப்படுத்தி அனுப்பின்டும்பொருட்டு உபாயஞ்செய்யவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு, அவர்களிடம் போய், தாம் செய்த தப்பித்ததை அவர்கள் தயவுசெய்து மன்னிக்கவேண்டுமென்று அவர்களை வருந்திக் கேட்டதுமன்றி, முன் தமக்கு பாண்டோதேசத்து அரசன் வெருமதியாகக் கொடுத்த ஜின்து திராம் பொன்னைபெடுத்து அவர்களுக்குப் பரிதானமாகக் கொடுத்தார். அவர்கள் அதை அங்கீரித்துக்கொண்டும் அது போதாதென்ற கருத்துள்ளவர்களாய், பார்க் என்பவருடைய மூட்டை மூடிச்சுகளையெல்லாம் தாங்கள் ப்ரிசோதித்துப்பார்க்கவேண்டுமென்று பிடிவாதமாய்ச் சொல்லி, அவர் அதற்குச் சம்மதிக்கச் செய்து, அம்மூட்டைகளைரவ்வொன்றையும் அவிழுத்துப்பார்த்து, தாங்கள் ஆவற்றில் இருக்குமென்று முன் ஜினத்திருந்தஅளவு பெர்ன்னும் அம்பரும் அவற்றில் இல்லையெனக் கண்டு தூக்கப்பட்டார்கள். ஆகிலும் அவற்றில் அவர்கள் பார்வைக்கு ஏதேது அழகாயும் பிரயோஜனமூள்ளதாயும் தோன்றிற்றே, அதையெல்லாம் தயதாட்சண்ணியமின்றித் தங்கள் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளத் துவுந்தினார்கள். அவர்கள் அன்று சாயுந்தரமட்டும் பார்க் என்பவரோடு வாதாடி போராடி அவரிடத்திலிருந்த சாமான்களில் பாதிக்கு அதிகமானவற்றைப் பறித்துக்கொண்டு போய்னிட்டார்கள். இப்படி அவர் பறிகொடுத்தபின்பு தமக்கு அவசியமான போஜனபதார்த்தங்களைக் கொள்வதற்குங்கூட அவர் கையில் ஒன்றுமில்லாததினால் அவர் ஸ்திதி துக்கப்படத்தக்கதாயிருந்தது.

அன்று சாயுந்தரம் அவர் ஓர் இடத்தில் உட்கார்க்கு, தமக்கு சேரிட்ட ஆபத்தையும் கிர்பந்த ஸ்திதியையும் ஜினத்துத் துக்கித்துக் கொண்டிருக்கையில், தலையில் ஓர் கூடையைச் சுமந்துகொண்டு அவ்வழியேபோன விருத்தாப்பியமுள்ள ஓர் அடிமை ஸ்திரியான வள் சோர்ந்துபோயிருந்த அவர் முகத்தைப்பார்த்து, அவருக்குச்

சமீபமாய் வந்து மிகுந்த பகுத்தோடு அவனா னோக்கி: ஐயா! ஸீர் இன்று சாப்பிடவில்லையா என்று கேட்க, அதற்கவர் ஒன்றும் மறு மொழிசொல்லாது மெளனமாயிருந்தார். அப்போது அவருக்குச் சமீபத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த அவருடைய வேலைக்காரன் ஒருவன் அவளைப்பார்த்து, இத்தேசத்து அரசன் அனுப்பின குதி னாச்சேவகர்கள் வந்து இவருடைய சாமான்களையெல்லாம் கொள் ளையிட்டுக்கொண்டு போய்விட்டார்கள்; இப்பொழுது இவர்கை யில் ஒரு காசம் இல்லையென்றான். இதைக்கேட்டு அங்கற்குண மூள்ளி ஸ்திரீயானவள் மிகவும் துக்கப்பட்டு, தன் தலையிலிருந்த கூடையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, பார்க் என்பவரிடத் தில் இரக்கமும் பசுமும் பாராட்டி, அவனா னோக்கி: இக்கூடையில் வேர்க்கடலையிருக்கிறது, ஸீர் அதைச் சாப்பிடுவீரா? என்றான். அதற்கவர் சாப்பிடுவேனன்று மறுமொழிகொடுக்க, அவள் உடனே தன் கூடையிலிருந்த வேர்க்கடலையில் நாலைந்து கை அள்ளி அவருக்குக் கொடுத்தாள். இவ்வாறு அவள் ஆச்சரியமானவித மாய் அவருக்கு மிகுந்த பகுத்தையும் உருக்கத்தையும் காட்டி, சமயத்திற்கேற்ற உதவிசெய்ததற்காக அவர் தம் சந்தோஷத்தையும் நன்றியறிதலையும் வெளிப்படுத்தி, அவனுக்கு உபசரணைவார்த்தை கள் சொல்லுமுன்னதாக, அவள் தன் கூடையை டெத்துத் தலை மேல் வைத்துக்கொண்டு உடனே அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டாள். அவள் போனயின்பு பார்க் என்பவர் வெகுநேரம் அவருடைய நற்குணத்தைக்குறித்து யோசித்து மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்துகொண்டிருந்தார். அவள் கொடுத்த பொருள் அற்பமெனினும், கல்லாத பாமரஜாதியாருக்குள்ளிருந்த அந்த அடிமைப்பெண்ணுனவள் அந்தியஜாதியானுகிய அவர், கையில் ஒன்றுமில்லாமல் பசியின் அகோரத்தினால் வேதனைப்பட்டுக்கொண்டு கிர்பந்த ஸ்திதியிலிருக்கிறதை அவள் பார்த்தமாத்திரத்தில் மனதுருகி, தனக்கிருந்த சொற்ப போஜனபதார்த்தத்தை உச்சாகமாய்ப் பங்கிட்டு அவருக்குக் கொடுத்தது மிகவும் புகழுப் படத்தக்ககாரியமென்பதற்குச் சந்தேகமில்லை. சன்மார்க்கநெறி களைப் போதிக்கும் நூல்களை அவள் கனவிலும் அறியாதவளென்றாலும், தன் சொந்த அதுபவத்தினால் பசிமுதவிய துண்பங்கள் மிகவும் வேதனையுள்ளவைகளென்று அவள் நன்றாய் உணர்ந்தி ருந்தபடியால், தனக்கு னேரிடுங் துன்பங்களை சிரினத்து, மற்றவர்

கள், துன்பங்கள் இக்கட்டுகள் அடைந்து வருந்துகையில், அவர்களுக்காக மனதுருகி தன்னுலியன்ற உதவிசெய்யக் கற்றிருந்தாள். மற்றவர்கள் உனக்கு என்னசெய்யவேண்டுமென்று நீ விரும்புகிறோம், அவற்றையே நீயும் மற்றவர்களுக்குச் செய்வாயாக என்னும் திவ்விய சன்மார்க்கநூற்கிசைந்தொழுக, கல்லாத அந்த அடிமைப்பெண்ணுணவள் இயல்பிலே அறிந்திருந்தாள்போலும்.

மேற்சொல்லிய விருத்தாப்பியமுள்ள அடிமைப்பெண்ணுணவள் புறப்பட்டுப் போன்றதனே டெம்பாசீகோ ஜாலோ என்ற நாம்முடைய காசான்நாட்டை ஆளும் அரசனுடைய சகோதரன் குமாரன் பார்க் என்பவரை வந்து காணப்போகிறதாய் அவருக்குச் செய்தி அனுப்பினான். பின்பு சற்றுநேரத்திற்குள் அந்த ராஜகுமாரன் பார்க் என்பவரிடத்தில் வந்து, அவரிடத்தில் சிநேகமும் பக்ஷமும் பாராட்டி அவனை நோக்கி: “நீர் என்னுடன் புறப்படச் சம்மதித்தால் நான் காசான்நாடுமெட்டும் உம்மைப் பத்திரமாய் நடத்திக்கொண்டுபோய் அவ்விடத்தில் சேர்ப்பேன். வழியில் உமக்கு ஏதாவது சேதம் நேரிடுமானால் அதற்கு நானே உமக்கு உத்தரவாதியாயிருப்பேன்” என்றான். இதற்கு பார்க் என்பவர் மிகுந்து சந்தோஷத்துடன் சம்மதித்து, அவரும் அவருடன் வந்த ஆட்களும் அந்த ராஜகுமாரனேடு டிசெம்பர்மீ 27 காசான்நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். டெம்பாசீகோ என்ற நாமமுடைய அந்த ராஜகுமாரன் பார்க் என்பவருடன் புறப்படுகையில், தம்முடன் அநேக வேலையாடகளை இட்டுக்கொண்டு வந்தான். ஆக எல்லாம் முப்பதுஆட்கள் சாமான்களைற்றப்பட்ட ஆறு கழுதைகளோடும் சில ஏறுகுதினாகளோடும் காசான்நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். புறப்பட்ட அன்று மத்தியானம் கங்காதி என்னும் ஓர் பெரிய பட்டணத்தைச் சேர்ந்து, கழுதைகள் பிந்திப்போனதினால் அவைகள் வந்து கூடுமட்டும் அங்கே தங்கியிருந்தார்கள். இவ்விடத்தில் பேரீச்சுச் சோலைகளும் உச்சியில் தீக்குருவியின் பாரிமுட்டைகள் ஏற்றப்பட்டிருந்த ஆறு கோடுரங்களையுடைய மகமதியர் பள்ளிவாசலொன்று மிருந்தன.

டிசெம்பர்மீ 28 ஆவர்கள் காயீன் என்னும் ஓர் பெரிய கிராமத்தில் சேர்ந்தார்கள். இக்கிராமத்திற்குச் சமீபத்தில் ஒரு

ஆது ஒடுக்கின்றது. இது கற்பாறைகளுள் பூமியின் வழியாய்ப் பாய்ந்துவங்கு ஒரு அரிவியை உண்டுபண்ணிவிட்டு, இக்கிராமத் திற்குச் சமீபமாய்வங்கு மிகுந்த ஆழமும் இருண்ட நிறமு மூன்றாகின்றது. பார்க் என்பவர் முதலியவர்கள் இவ்வாற் றை இவ்வாழமான பாகத்தில் கடக்கவேண்டியது அவசியம். அவர்கள் ஆற்றின் இக்கொக்குப்போய் அங்கிருந்து வெடிச்சுடும் தொணியினாலும் சமிக்கைகளினாலும் அக்கொயிலுள்ள ஜனங்களைக் கூப்பிட்டு, தாங்களும் சாமான்களும் ஏறி ஆற்றைக்கடப் பதற்கு தங்களுக்கொரு படவைக் கொண்டுவரும்படி செய்தார்கள். இவ்வாற்றின் கொ மிகவும் செங்குத்தாய் நீர்மட்டத்திற்கு நாற்பது அடி உயரமுள்ளதாயிருந்தபடியால், அவர்கள் கொண்டு வந்த குகிளாகளையும் கழுதைகளையும் ஆற்றைக்கடந்து அக்கொப்படுத்துவது மிகவும் வருத்தமானகாரியமாயிருந்தது. முதலாவது அவர்கள், சாதுவான ஒரு குதிரையைக் கயிற்றினால் பிதித்துக் கொண்டு செங்குத்தான் அக்கொவழியாய்ச் சாவதானமாயிறங்கி, குதிரையைச் சுற்றுதூரம் தண்ணீருக்குள் நடத்திக்கொண்டுபோய் நிறுத்திவிட்டு, பின்பு மற்றக் குதிரைகளும் அதனேடுபோய்ச் சேறும்படி செய்தார்கள். பின்பு குதிரைகள் திரும்பி இக்கொ வராத படிக்குச் சில பெயன்கள் அவற்றை முன்னேவிட்டு, தாங்கள் பின்னே நீங்கிக்கொண்டுபோய் அக்கொசேர்ந்தார்கள். அப்பால் கழுதைகள் ஆற்றினிறங்கி நீங்கிப்போவதற்கு இணங்காமல் வெகு முரண்டுசெய்ததினால், மிகுந்த பிரயாசையின்மேல் அவற்றை அக்கொப்படுத்தினார்கள். இவ்வாறு மிருகங்களையும் சாமான்களையும் அக்கொ கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு மூன்றுமுணிநேரஞ்சு சென்றது. அஸ்தமன வேளையுமாகி இருட்டுச் சமீபித்தது. கடை சியில் பார்க் என்பவரும் டெம்பாசிகோ என்ற ராஜகுமாரனும் ஆற்றைக் கடக்கும்பொருட்டு பட்டிலேறினார்கள். அவர்கள் இப்படிச் செல்லுகையில், டெம்பாசிகோ என்பவன் இதுதான் நல்லதருணமென்றெண்ணி, படவின் முன்பக்கத்தில் வைத்திருந்த பார்க் என்பவரின் சாமான்களடங்கிய தகரப்பெட்டியைத் திறந்து, அதில் என்ன இருக்கின்றனவென்று பார்க்க நினைத்து, ஒரு பக்கமாக ஒதுங்கித் தன் கையை நீட்டினபோது, படவு அப்பக்கமாகச் சாய்ந்து கவிழ்ந்துவிட்டது. ஆகிலும் இது அக்கொக்குச் சமீபத் தில் சம்பவித்தபடியால் யாதொரு மோசமும் நேரிடவில்லை.

அவர்கள் உடனே எழுந்து கொபோய்ச் சேர்ந்து, தங்கள் ஈவவள் திரங்களைப் பிழிந்துகொண்டு மறுபடியும் பிரயாணப்பட்டுக் காசான்நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

இங்நாட்டிற்குப் போன்றனை டெம்பாசீகோ என்பவன் பார்க் என்பவரைப்பார்த்து: “இதோ நான் உம்மை என் சித்தப் பனுடைய ராஜ்ஜியத்திற்குள் யாதொரு மோசமின்றி கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். நான் செய்த இந்த உபகாரத்திற்காக நன்றியறிதலைக் காட்டவேண்டியது உம்முடைய கடமை” என்றன. இவன் செய்த உதவி மிகவும் அற்பமென்று பார்க் என்ப வர் நினைத்தபோதிலும், அவன் கேட்டுக்கொண்டதினிமித்தம் அவனுக்குக் கொஞ்சம் புகைஇலையும் அம்பரும் கொடுத்தார். பின்பு அவர்கள் மறுபடியும் பிரயாணப்பட்டு, ஒருங்கள் தூரமட்டும் நடந்து, டிஸ் என்னும் பட்டணத்திற்குப் போய் அங்கே டெம்பாசீகோ என்பவனுடைய வீட்டில் தங்கினார்கள். மறுஙாள் பார்க் என்பவர் காசான்நாட்டு அரசனுடைய சகோதரனுகிய டிக்கிட்டி சீகோ என்ற மனுஷனைக் கண்டு அவனேடு சம்பாவித்துக் கொண்டிருந்தார். இந்த விருத்தாப்பியமுள்ள மனுஷன் பார்க் என்பவரைக் கண்டபோது மிகுந்த சந்தோஷத்தையும் ஆச்சரியத் தையும் அடைந்து, தன் ஜீவகோலத்திலெல்லாம் ஒரே ஒரு வெள்ளை மனுஷனைமாத்திரம் முன் பார்த்திருந்ததாகச் சொன்னான். கடைசியில் கூனியாகாரி என்னும் நகரத்தில் வாசம்பண்ணும் தன் சகோதரனுகிய அந்நாட்டு அரசனைப் பார்க் என்பவர் கண்டு அவருக்குக் கண்ஞர்செலுத்தவேண்டுமென்று ஆலோசனை சொன்னான். அன்றையத்தினம் இம்மனுஷனுடைய அடிமைகளில் ஒருவன் தப்பி ஓடிவிட்டபடியால், அவனைப் பிடித்துக்கொண்டுவரும்படி அநேகர் குதிரைகளின்மேலேறிக்கொண்டு காடுகளுக்குள் போய்த் தேடினார்கள். அப்பொழுது டெம்பாசீகோ என்பவனும் பார்க் என்பவருடைய குதிரையை இரவலாக வாங்கிக்கொண்டு, ஓடிப் போன அடிமையைத் தேடப்போனான். கடைசியில் அவர்கள் அவனைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து, ஓர் மரத்தில் கட்டி நன்றூய்த்து, பின்பு அவன் கால்களுக்கு விலங்குபோட்டார்கள்.

மூலம் என்னும் இப்பட்டணம் ஓர் பெரிய பட்டணமெனினும், சாதாரணமாயுள்ள சுற்றுச்சூவர் இதற்கில்லை. இதற்குள்ளிருக்கும் ஒரு சிறு கோட்டைக்குள் ராஜனுடைய சகோதரனுகிய டிக்கிட்டி

சீகோ என்பவனும், அவணைச்சேர்ந்த ஜனங்களும் வாசம்பண்ணி னார்கள்; இப்பட்டணத்தில் வாசம்பண்ணும் ஜனங்களுக்குத் தா னியம் ஆடுமாடு முதலியவைகள் எதேஷ்டமாயிருந்தும், அவர்கள் ஈனமான வஸ்துக்களைச் சாப்பிடுகிறதில் பின்வாங்குகிறதில்லை. அவர்கள் சாதாரணமாய் எலி, அணில், பாம்பு, வெட்டுக்கிளி முதலிய தாழ்வான ஜங்குக்களை வெசு பிரியத்துடன் சாப்பிடு வார்கள். அன்றுதினம் பார்க் என்பவருடன் போயிருந்த ஆட்களில் சிலருக்கு ஒரு பெரிய பாம்பை அடித்து விருந்துபண்ணி னார்கள்.

மேலும் இப்பட்டணத்தாருக்குள் வேறொரு வினோதமான வழக்கமுண்டு. அதென்னவெனில், அவ்விடத்தில் வாசம்பண்ணும் பெண்கள் முட்டைகளை ஒருக்காலும் சாப்பிடக்கூடாதென்பதே. அவர்கள் இவ்வழக்கத்தை எவ்விதத்திலும் மீறுகிறதே இல்லை. அவ்விடத்திலுள்ள ஒரு பெண்ணிடத்தில் ஒரு முட்டையைக் கொண்டு போய்க் கொடுக்கப்போனால், அது அவளுக்கு மிகுந்த கோபத் தையுண்டாக்கும். அவ்விடத்திலுள்ள ஆண்பிள்ளைகள் முட்டைகளை யாதோரு தடையின்றிச் சாப்பிடுவார்கள்.

பாலிப் என்ற ஜிந்துக்கள்.

இச்செந்துக்கள் நீரில்வாழும் மகா நுண்ணியபிராணிகள். இவைகள் பெரும்பாலும் நீர்ப்பூண்டுகளின் கொம்புகளிலும் இலைகளின் அடிப்புறத்திலும் நிலையாய் ஒட்டிக்கொண்டிருக்கும். பாலிப் பானது உருவத்தில் மகா நுண்ணிய குழல்போவிருக்கும். இக்குழலின் ஒரு நுணியானது சற்று ஒடிக்கினதாய் நீர்ப்பூண்டு முதலிய வற்றின்மேல் பலமாய் ஒட்டிக்கொண்டிருக்கும். மற்ற நுணியானது இச்செந்துவின் வாயாம். இவ்வாயைச் சற்றிநுண்ணிய மயிர்போன்ற நாலீந்து கரங்களிருக்கும். பாலிப்பானது ஓர் பூண் டைப்போல் எப்பொழுதும் ஓரிடத்தில் நிலையாய் ஒட்டிக்கொண்டிருக்கிறபடியால், மயிர்போன்ற தன் நீண்டகரங்களை எவ்வேளையிலும் ஜலத்தில் நீட்டிவைத்துக்கொண்டிருந்து, ஏதாகிலும் சிறிய ஜங்குக்கள் சமீபித்துவங்தால் உடனே அவற்றை அக்கரங்களினால் பிடித்துச் சுருட்டிக்கொண்டுவர்து தன் வாயில் போட்டுக்கொள்

ஞம். இவ்வாறு பாவிப்பானது சிலவேளை தன்னிலும் இரண்டத் தனை பருமனுள்ள பூச்சிகளையும் புழுக்களையும் பிடித்துத் தின்னும். இச்செந்துக்கள் பலுகும் விதம் மிகவும் விநோதமானது. இவைகளுக்குள் ஆணைன்றும் பெண்ணைன்றுமில்லை. பூண்டுகளினின்று நாதன் இலைகள் கொம்புகள் எப்படித் தனிர்த்து வெளிப்படுகின்றனவோ அப்படியே ஒரு பெரிய பாவிப்பின் பக்கங்களினின்று இளம்பாவிப்புகள் தனிர்த்து வெளியே புறப்படும். சிலவேளை இவ்விளம்பாவிப்புகள் தம் தாயின்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் போதே அவற்றின் பக்கங்களினின்றும் அவற்றின் குட்டிகளாகிய வேறு இளம்பாவிப்புகள் புறப்படுகிறதுன்னு. இவ்வாறு ஒரு பாவிப்பிலே இரண்டு மூன்று தலைமுறைகளான பாவிப்புகளைக் காண்பது அரிதல்ல. பெரும்பாலும் குட்டிபாவிப்புகள் தம் தாயினின்று முனோத்த சொல்பகாலத்திற்குள்ளே அதினின்று உதிர்த்து சமீபத்திலுள்ள நீர்ப்பூண்டுகளின்மேல் ஒட்டிக்கொள்ளும். சிலவேளை மேற்காட்டியபிரகாரம் அவைகள் தம் தாயின்மீதே ஒட்டிக்கொண்டிருந்து அதைப்போலவே தமக்குவேண்டிய ஆகாரஞ்சம் பாதித்து ஜீவித்துத் தமக்குக் குட்டிகளாகிய இளம்பாவிப்புகளைத் தம்பினின்று பிறப்பிக்கின்றன.

இந்துண்ணிய ஜந்துக்களுக்கு வேறொரு அதிசயமான தன்மையுண்டு. அதென்னவெனில்: இச்செந்துக்களை நாம் எத்தனை துண்டுகளாய்ச் சேதித்தபோதிலும், சொல்பகாலத்திற்குள் 'ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பூரணமான பாவிப்பாகிவிடும். ஒரு பாவிப்பை உடல் வேறுகவும் கரங்கள் வேறுகவும் துண்டிப்போமானால், உடலானது தனக்குக் குறைவாயிருக்கிற கரங்கள் ஜின்தையும் தன்னிலிருந்தே பிறப்பித்துக்கொண்டு, ஒரு பூரணமான பாவிப்பாகிவிடும். அப்படியே பிரிக்கப்பட்ட ஜின்துகரங்களில் ஒவ்வொன்றும் தனக்கு ஒரு உடலையும் நான்கு கரங்களையும் பிறப்பித்துக்கொண்டு ஒரு நாதன் பாவிப்பாகிவிடும். இப்படியே ஒரு பாவிப்பை நூறு ஜின்துண்டுகளாக்கின்னும் இந்துறை துண்டுகளும் நூறு பூரணபாவிப்புகளாகிவிடும். மேலும் குழல்போன்ற பாவிப்பின் உடலை உட்புரத்தை வெளிப்புரமாகத் திருப்பினும், அதினால் யாதொரு சேதமும் அதற்குச் சம்பாவிப்பதில்லை.

கலாபிரியா நாட்டிலுண்டான்.
பூகம்பத்தைப் பற்றிய விவரம்.

பூகம்பம் என்பது பூமி அதிர்தலே. இது மகா பயங்கரமான சம்பவம். இதுண்டாகும்பொழுது திகிலையுண்டாக்கத்தக்கதாக பூமியிலிருந்து மடமடென்று பெருந்தொளிகளுண்டாகி உடனே பூமி மகா பயங்கரமானவிதமாய் அசையும். அவ்வேளைகளில் மலைகள் உடைந்து, பள்ளத்தாக்குகள் மேவண்டு, ஆறுகள் நீரோட்டங்கள் தம்வழிகளின்று விலகி, பட்டணங்கள் மாடமாளிகை கூட கோபுரங்கள் கீழே விழுந்து அழிந்துபோகின்றன. சில சமயங்களில் பூமி பயங்கரமானவிதமாய்ப் பிளந்து வீடுகளையும் ஜனங்களையும் விழிங்கிப்போடுகின்றது. பூகம்பத்தைப்போல் பயங்கரமான அழிவையுண்டாக்கத்தக்கது வேறொன்றுமில்லை. 1638-ம் வருஷத்தில் ஜரோப்பாகண்டத்தின் தென்பாகத்திலுள்ள கலாபிரியாநாட்டில் மகா பயங்கரமான பூகம்பமொன்று சம்பவித்தது. அதைக் கண்ணரக்கண்டவரும் பேர்போன வித்துவானுமான கெர்ச்செர் என்பவர் அதுன் விவரத்தைப்பற்றிப் பிள்வரும் சுரித்திரத்தை ஏழுதியிருக்கிறார்.

“நானும் என் தோழர் நானுபேருமாக ஒரு படவை அமர்த்திக் கொண்டு சிசிலித்தீவிலுள்ள மெசினூப்பட்டணத்துத் துறைமுகத் திலிருந்து புறப்பட்டு, பிலோரஸ் என்னுங் கணமுளைப் பட்டணத் திற்குப் போய்க் கேர்ந்தோம். கலாபிரியா என்னும் நாட்டிலுள்ள யூவீமியா என்ற நகரத்தில் எங்களுக்குக் கொஞ்சம் அவசியமான அலுவலிருந்தபடியால், அவ்விடத்திற்குப் போய்க் கொஞ்சக்காலங் தங்கியிருக்கவேண்டுமென்று உத்தேசித்திருந்தோம். ஆனால் நாங்கள் எண்ணின எண்ணாம் சர்வகாருண்ணிய கடவுள்துதிருச்சித்தத்திற்கு மாருயிருந்தபடியால், எங்கள் நோக்கத்திற்கு அநேக பெரும் இடையூறுகள் நேரிட்டன. எப்படியெனில், நாங்கள் பிலோரஸ் துறைமுகத்தினின்று அடிக்கடி படவிலேற் யூவீமியாகரத்தை நோக்கிப்போக எத்தனித்தும், கொடிய பெருங்காற்றின் கடேத்தினால் எங்கள் படவானது முன்னிட்டுச் செல்ல எதுவில்லாமல், திரும்பத்திரும்ப பிலோரஸ் கணாயில்தானே தள்

ரூண்டு சேர்க்கப்பட்டது. இதனால் மூன்றுநாள்மட்டும் நாங்கள் இப்பட்டணத்தில்தானே தாமதிக்கும்படி நேரிட்டது. கடைசியில் நான்காங்கினத்தில் நாங்கள் இப்படி அதிகக் காலதாமசஞ்செய் வது எங்கள் மனதிற்கு மிகவும் வெறுப்பாயிருந்தபடியால், கடல் இன்னும் *அதிகமாய் கோவ்யிட்ததுக்கொண்டிருந்தும், அதற்கஞ் சாமல் படவிலேறி எவ்விதத்திலும் முன்னிட்டுச்சென்று உத்தே சித்திருந்த நகரம்போய்ச் சேரத் தீர்மானித்துத் துணிந்து புறப்பட்டோம். இன்வாறு நாங்கள் வெகு வருத்தத்தோடு முன்சென்று காரிப்பிள் என்னும் குடாக்கடலுக்குச் சமீபமாய்ப் போன்போது, அதில் பிரம்மாண்டமான நீர்ச்சூழியொன்று உண்டாகி, ஜலம் சுற் றிலும் உயர்ந்து உள்ளே வரவரத் தாழ்ந்து மத்தியில் மிகவுங் குழி ந்து பாதாளமாய்க் காணப்பட்டது. நாங்கள் இதைக் கடந்து பின் னும் சற்றுதூராஞ்சென்று எங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்த போது, அக்கினிக்கும் மலையாகிய (Hima) எட்டுவின் உச்சியிலிருந்து மலைகள்போல திரள்திரளாய்ப் புகை எழும்புவதையும், அப்புகையினால் அத்தீவு முழுமையும் மூடப்பட்டு, அதன் கணா யெல்லாம் எங்கள் கண்ணுக்கு மறைக்கப்பட்டிருந்ததையுங் கண் டோம். இதையும், அங்கு அடிக்கடி உண்டான பயங்கரமான தெருவியையிடும், அவ்விடத்தில் எழும்பின மிகுந்த கந்தகாற்றத் தையும் நான் யோசித்தபோது, வெகுசீக்கிரத்தில் ஏதோ பெருமோ சங்கள் சம்பவிக்கப்போகின்றனவென்று அனுமானித்து மிகுந்த திகிலடைக்கேதன். அச்சமயத்தில் கடலானது மூன் நாங்கள் ஒருக்காலும் பார்த்திராத விகாரதோற்றத்தையுடைத்தாயிருந்தது. அத்தோற்றம் எப்படிபிருந்ததெனில்: ஒரு ஏரியின்மேல் மழையா னது சந்ததாளையாய் வெகுபலத்தோடு வருவித்தால், அவ்வேரி யெங்கும் ஜலம் தத்தளித்து எண்ணிறந்த குமிளிகளைப் பிறப்பிப் பதுபோலவே, கடலானது அச்சமயத்தில் ஆச்சரியமானவிதமா யத் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஆகிலும் அவ்வேளையில் காற் றுவது மேகமாவது கிஞ்சித்துமில்லாது, சுற்றிலும் ஆழுர்வமான அமைதியுண்டாயிருந்ததைக் கவனித்து நான் மிகவும் ஆச்சரியப் பட்டேன். இத்தியாதி காரியங்களை நோக்கி அதிசீக்கிரத்தில் பூகம் பழுண்டாருமென்று என் தோழரை எச்சரித்தேன். பின்பு நாங்கள் வெகு துரிதப்படுத்தி கரைசேர எங்களாவியன்ற முயற்சி யெல்லாஞ்செய்து, கடைசியில் துரோபியா என்னும் நகரத்தைச்

சேர்ந்து, சடவின் பயங்கரமான மோசங்களுக்குத் தப்பிப் பிழைத் ததற்காக மிகவும் சந்தோஷப்பட்டு தேவதுக்கு ஸ்தோத்திரங்களுத்தினேநும்.

நாங்கள் இப்படி கலாசேர்ந்ததினால் எங்களுக்குண்டாயிருந்த சந்தோஷம் அற்பசந்தோஷமாயிருந்தது. எப்படியெனில், நாங்கள் கடற்கலாயிலிருந்து அப்பட்டணத்திலுள்ள சர்வகலாசாலைக்குப் போய்ச் சேருமுன்னதாக, ஆயிரம் பதினொரிம் வண்டில்கள் ஒரு மிக்க வேகமாய் ஓடினால் அவற்றின் சக்கரங்களினால் உண்டாகும் பேரினாச்சனுக்கு ஒப்பான பயங்கரமான ஓர் தொனி திமிரை மூழங்க, நாங்கள் மிகவும் திடுக்கிட்டுத் திகில்லைத்து மதிமயங்கி கிண்றேம். இதற்குச் சற்று ரோத்திற்குள் மகா பயங்கரமான பூகம்ப மொன்றுண்டாகி, நாங்கள் நின்றுகொண்டிருந்த பூமி முழுமையும் கிடுகிடென்று நடுங்கி அதிர, எங்கள் நிலை மேலும் கீழுமாய்த் தத்த ஸித்துக்கொண்டிருக்கும் திராசின் தட்டுகளில் நின்றுந்போவிருந்தது. மேலும் இப்பூமியதிர்தல் வரவர அதிகப்பட நாங்கள் நிமிர்து நிற்பது அசாத்தியமான காரியமானபடியால் நான் முகங்குப் புறத் தலையின்மேல் விழுங்தேன். இதற்குள்ளாக என்னைச் சுற்றிலும் எல்லாவகைளல்லாம் அதிகப்பங்காமும் ஆச்சரியமானவிதமாய் நாசப்பட்டுப்போவுதைக் கண்டு சொல்லிழுடியாத திகில்லைத்தேன். எப்பக்கத்திலும் மடமடென்று கீழே விழுங்கு நொறுங்குகிற வீடுகளையும், கிடுகிடென்று அதிர்ந்து தகர்ந்து தலையில் விழுங்கு நிறுத்துவது அடியாகும் மாடமாளிகை கூடகோபுரங்களையும், அபயக்குரல் துயரக் கூக்குரவிட்டுக்கொண்டு மடிந்துபோகும் ஜனங்களையும் கண்டு சகிக்கக்கூடாத திகில்லைத்து மதிமயங்கிக்கிடங்கேன். எத்திசையை நோக்கிப்பார்த்தாலும் பயங்கரமான நாசமோ சங்களேயன்றி வேறொன்றையும் நான் காணவில்லை. தப்பித்துக் கொள்ளும்பொருட்டு எவ்விடத்திற்கு ஓடிப்போக நினைத்தாலும் ஒரிடமாவது மோசமற்றதாய்க் காணப்படவில்லை. ஆகையால் என்கடைசி அடைக்கலமாகக் காருண்ணிய கடவுளுடைய திருக்கரங்களுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். அங்கேரத்தில் இவ்வுலகத்திற்குரிய எவ்வித சங்தோஷமும் அற்பமும் மாய்கையுமானதாகவும், உலகசெல்வம், கனம், அதிகாரம், ராஜசம்பத்து முதலியவைகளெல்லாம் உபயோகமற்ற சப்தங்களுக்கும், நீர்மேலெழும்பும் குமிளிகளுக்கும் ஒப்பாயிருந்ததாகவும் எனக்குத் தெளிவாய்த் தோன்றின.

மரணத்தினால் பிடிக்கப்பட்டு நித்தியத்திற்குட்படுவது இங்கியி ஷமோ. இதற்குத்த சிமிஷமோவன்றிருக்கும் அத்தருணத்தில், என் நம்பிக்கையும் ஆற்றதும் கிருபாநிதியாகிய கடவுளிடத்தே யிருந்தது. ஆகிலும் சற்றுநேரத்திற்குப்பின்பு நான் சுற்றிப்பார்த்த போது, எப்பக்கத்திலும் அழிவும் நாசமோசமும் சம்பவித்திருக்க எனக்கு யாதொரு சேதமுநேரிடவில்லையென்று கண்டு, இனி மோசம்ற ஓரிடத்திற்குப் போய்ச் சேரவேண்டுமென்று தீர்மா னித்து, என்னுவியன்றமட்டும் விளாவாய் ஓடிக் கடற்கரைபோய்ச் சேர்ந்து, அங்கே சற்றுநேரம் பயத்தினால் புத்திமயங்கினங்குயின்றேன். பின்பு என் தோழனாயும் நாங்கள் விட்டுவந்த பட வையுந் தேடி சற்றுநேரத்திற்குப்பின்கண்டுபிடித்தேன். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது ஒருவனுவது தான் தப் பிவந்த விதத்தைப்பற்றியாவது அல்லது வெறெந்த சங்கதியைப் பற்றியாவது பேசத்துணியாமல், எல்லாரும் கொடிய திகில்நிறைந்த முகமுள்ளவர்களாய் மௌனமாய் நின்றேரும்.

பின்பு நாங்கள் தீவிரித்து அம்மோசமான கனாயினின்று எங்கள் பூடவிலேறிக்கொண்டு கனாயோரமாய் யாத்திரைசெய்து, மறு நாள் ரோச்செட்டா என்னும் பட்டணத்தைச்சேர்ந்து பூமி இன் னும் பலமாய் அதிர்ந்துகொண்டிருந்தும், கனாயிறங்கி அவ்விடத்திலுள்ள ஓர் சத்திரத்திற்குப் போக உத்தேசித்து நடந்தோம். நாங்கள் அதைக்கிட்டி சேருமுன்னதாக மிகுந்த பயமும் நடுக்க முமடைந்து, எங்கள் படவைநோக்கித் திரும்பி ஓடிவரும்படி நேரிட்டது. நாங்கள் வெகு விளாவாய் ஓடிவந்து படவிலேறின சற்றுநேரத்திற்குள், கொஞ்சங்குறைய அப்பட்டணமுழுமையும் நாங்கள் போய்த்தங்க உத்தேசித்த சத்திரமும் ஒரு சிமிஷநேரத்தில் தரைமட்டமாகி நிர்மூலமானதையும், அங்குள்ள குடிகள் அநேகர் அழிக்கப்பட்டதையும் கண்டு மிகுந்த திகில்லைந்து ஏங்கினேம். பின்பு நாங்கள் கனாயையடுத்துநிற்பது மோசமென்று கண்டு உடனே அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டோம். எங்கள் சிறு படவு கோஷ்டித்துக்கொண்டிருந்த கடவில் ஓர் சிறு துரும்பு போலத் தத்தளிக்க நாங்கள் மிகுந்த வருத்தத்தோடு யாத்திரைசெய்து, கடைசியில் துரோபியாபட்டணத்திற்கும் நாங்கள் போக வேண்டிய யூவியியா நகரத்திற்கும் மத்தியிலுள்ள லோபீசியம் என்ற இடத்தைச் சேர்ந்து கனாயிறங்குமேம். இவ்விடத்தில்

நின்றுகொண்டு நாங்கள் எப்பக்கத்தைப் பார்த்தபோதும் மகா பரி தாபமானவிதமாய்ப் பட்டனங்களும் கிராமங்களும் அழிக்கப் பட்டுத் தலைமட்டமாகிக் கிடக்கிறதையே கண்டோம். மேலும் இதற்கு அறுபதுமையில் தூரத்திலிருந்த (Strombolo) ஸ்திராம் போலோ என்ற அக்கினிக்கக்கும் சிறுமலையின் உச்சியிலிருந்து பயங்கரமான அக்கினிச்சவாலைகள் பேரினாச்சலோடு எழும்புவ தைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். இப்படி நாங்கள் தூரத்திலுள்ள காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்கையில் சமீபத்திலுண்டான பூமித்திரதலின் தொனியொன்றைக் கேட்டு நாங்கள் மிகவும் திடுக்கிட்டோம். அத்தொனி வரவர் அதிகப்பட்டு நாங்கள் நின்ற பூமி மகா பயங்கரமானவிதமாய் அசையத் துவங்கிறது. பின்பு நாங்கள் அவ்விடத்தில் உறுதியாய் நிற்பது அசாத்தியமானகாரி யமாய்விட்டபடியால், எங்களுக்குச் சமீபத்தில் முனைத்திருந்த செழிகளைப்போய்க் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டோம்.

சற்றுநேரஞ் சென்றபின் பூமித்திரசியின் பலம் கொஞ்சங் குறையவே, நாங்கள் எழுந்துநின்று எங்கள் பார்வைக்குள்ளாகச் சமீபதூரத்திலிருந்த யூவீமியா நகரத்திற்குப் படவிலேறிக்கொண்டு செல்லவேண்டுமென்று உத்தேசித்து அதற்கு எத்தனங்குசெய்கை யில், நான் அங்கரமிருந்த திசையைநோக்கிப்பார்க்க, அது நின்றஇடத்தைப் பயங்கரமான இருண்ட மேகமொன்று மூடிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அப்பால் நாங்கள் அம்மேகம் கலைந்துபோகுமட்டுங் காத்திருந்து, பின்பு அங்கரத்தைக் கூர்ந்துபார்த்தபோது, அது எங்கள் கண்ணுக்குத் தென்படாதவண்ணம் பூமிக்குள் தாழ்ந்துபோய்விட்டதென்றும், அது நின்றஇடத்தில் தூர்க்கந்தமான ஏரி ஒன்று நூதன்மாய்த் தோன்றியிருக்கிறதென்றும் கண்டு, மிகுந்த ஆச்சரியத்தையும் திகிலையும்படங்தோம். பின்பு நாங்கள் தூக்கசாகரத்தில் மூழ்கினவர், களாய் எங்கள் படவில் ஏறிக்கொண்டு, யூவீமியா நகரத்தின் காலையோரமாய்ப் போய் அதற்குச் சம்பவித்த மகா பயங்கரமான மூடிவைப்பற்றிய விவரத்தை எங்களுக்குச் சொல்லுவதற்கு ஒரு மனுஷனுவது அவ்விடத்தில் மீந்திருக்கமாட்டானுவென்று நாங்கள் எங்குஞ் தேடிப்பார்த்தோம். கடைசியில் கடற்களைஒரத்தில் ஓர் சிறுபையன் பயத்தினால் புத்திபேதவித்தவனுய் உட்கார்ந்து கொண்டிருக்கக்கண்டு, நாங்கள் அவனண்டைபோய், அப்பட்ட

ணத்திற்குச் சம்பவித்த முடிவைப்பற்றி அவனிடத்தில் வெகு ஆவலாய் விசாரித்தோம். ஆனால் அவன் எங்களைப்பார்த்து ஒன்றும் பேசாது மெளனமாயிருந்தான். அப்பால் மிகுந்த பட்சத்தையும் உருக்கத்தையும், காட்டி, எங்களாவியன்றம்ட்டும் அவனிடத்தில் நயவசனங்களைப் பேசி, அங்கு சம்பவித்த காரியங்களை எங்களுக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டோம். ஆகிலும் அவன் எங்களோடு ஒன்றும் பேசாது அங்கு சம்பவித்த பெருமோ சத்தைக் கண்டிகினால் புத்திகலங்கிப்போனவனுக ஸின்றன். பின்பு நாங்கள் எங்களிடத்திலிருந்த போஜனபதார்த்தங்களில் சிலவற் றையெடுத்து அவன் முன் வைத்து, மிகுந்த பகுதாபத்தோடு அவனுடன் பேசி, அவற்றை எடுத்துச் சாப்பிடும்படி சொன்னேனும். ஆனால் அவற்றை அவன் பார்த்தபோது மிகுந்த வெறுப்படைந்த வனுக்க காணப்பட்டு ஒன்றையுங் தொடவில்லை. பின்னும் நாங்கள் அவனோடு பகுமாய்ப் பேசி, அங்கரத்தின் அழிவைப்பற்றி விசாரித்தபோது, அவன் தன் கைமை நீட்டி, அப்பட்டணம் நின்ற இடத்து நூதனமாய்த்தோன்றினரியைத் தூண்டிக்காட்டிவிட்டு, வேறொன்றும் பேசாது பித்தங்கொண்டவனைப்போல் சமீபத்தி விருந்த காட்டுக்குள் ஓடிப்போய்விட்டான். பின்பு அந்த ஏழைப் பையனுக்கு என்னசம்பவித்தோ தெரியவில்லை. மிகவும் சிறப் புப்பொருந்திய யூஹிமியா நகரத்திற்கு அகஸ்மாத் / .ய் கேரிட்ட முடிவு இதுவே. பின்பு நாங்கள் மிகுந்த துக்கமுள்ளவர்களாய் எங்கள் படவிலேறி, அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுக் கரையோரமாய் யாத்திரைசெய்கையில், இருநூறுமையில் தூரத்திற்கு, எங்கேபருத்தாலும் என்னிறந்த கிராமங்களும் பட்டணங்களும் பூகம்பத்தினால் அழிக்கப்பட்டுச் சின்னுபின்னமாய்த் தாமேல் கிடைப்பதையும், ஜனங்கள் குடியிருக்க வீடுகளில்லாமல் பரிதாப மான்கோலமாய் வயல்வெளிகளில் சிறீநிற்பதையும் கண்டு மிகவும் பரிதாபித்தோம். கடைசியில் நாங்கள் நேப்பில்ஸ் நகரத்திற்கு வந்து சேர்ந்து துயரங்கிறைந்த எங்கள் யாத்திரையை முடித்து, கடலிலும் கரையிலும் எண்ணிறந்த மோசங்களினின்று எங்களை ஆச்சரியமானவிதமாய் ரக்கித்துக் காப்பாற்றின கடவுளுக்கு அத்தியங்கதபணியாய் ஸ்தோத்திரங்கெலுத்தினேனும்.



ச ம ா சா ட் ம் .

ஆகாயகங்கை—பெப்ரவரி முதல் நன்னம்பிக்கை முனைக் குச் சமீபமாயுள்ள மேல்விக்டோரி என்னும் இடத்தில் அழுவா மான வெள்ளம் உண்டாகி முப்பது வீடுகள் முழுதும் சேதமா யின். சமார் நூறுபேர் பிராண்சேதம் அடைந்தார்கள்: உண்டான வெள்ளம் விவசாயக்காரனுகிய யூஜ் என்ற ஒருவனுடைய கழனியில் தொடங்கின்றென்று தெரிகின்றது. அவனுடைய வீடும் அதைச்சேர்ந்த கட்டடங்களும் அவைகளில் உள்ள தானியவகை களும் ஜீவஜங்குக்களும் அந்த வெள்ளத்தினால் அகஸ்மாத்தாய் வாரிக்கொள்ளப்பட்டன. அவனுடைய மனைவியும் ஒன்றுதவிர எல்லாப் பிள்ளைகளும் பிராண்சேதம் அடைந்தார்கள். உண்டான் அதிசயவெள்ளம் என்னவென்று விசாரிக்குமிடத்தில் மழைக் கால் ஒன்றினால் ஆயிற்றென்று தோன்றுகிறது. யூஜ் என்பவ னும் அவன் மனைவியும் முதல்முதல் ஆகாயத்தினின்று இரும்பு வல்துக்கள் விழுவதுபோலப் பெரிய சப்தம் சடிதியில் கேட்டார்கள். அவர்கள் எட்டிப்பார்க்குமிடத்தில் பிரமாண்டமான ஓர் கார்மேகம் பூமியின்மேல் தங்களுக்கு நேரே விகாந்துவரக் கண்டார்கள். கண்டமாத்திரத்தில் அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஏந்திக்கொண்டு வெளிப்பட வெள்ளத்தினால் வாரிக்கொள்ளப்பட்டார்கள். குழந்தையைப் பிடித்த யூஜ் என்பவன் நீந்தி ஆச்சரிய விதமாகத் தப்பித்துக்கொண்டான்.

மாரிகாலத்திலே மழைக்கால்கள் அங்கங்கே காங்கிரகங்களின் கீழே தொங்கலாய்க் காணப்படும்: கடல்யாத்தினாகளில் மழைக் கால்கள் கப்பல்கள்மேல் விழுந்து அவைகளை அமிழ்த்துவதும் உண்டு. சிலவேளை அவைகள் கடவில் உண்டாகும்பொழுது கார்மேகத்தின் கீழே கடல்முகம் அதிகமாய்த் தளம்பும். தளம் பும்பொழுது சடிதியில் கடவிலிருந்து பெரிய கால்போல் ஜலம் உயரவறி மேகத்தோடே கலந்துவிடும். காற்றுக்குப் பின்செல் லும். இப்படியே அது ஒருமணிநேரமட்டும் கடலுக்கும் மே கத்திற்கும் ஊடே செல்லுவதுண்டு. சிலவேளை மேகத்திற்குள் ஒழிந்துபோம், சிலவேளை பலத்தமழையாய் விழவும் கூடும்.